

உ

கணபதி துணை.

திருமுருகாற்றுப்படை.

மதுரைக் கடைச் சங்கத்து மகா வித்துவானாகிய

நக்கீரதேவர்

அருளிச்செய்தது.

பெரும்பான்மையும் நச்சினூர்க்கினியார்

உரைக்கருத்தைத் தழுவி,

யாழ்ப்பாணத்து நல்லூர்.

ஆறுமுகநாவலர்வர்கள்

செய்த வுரையுடன்

சிதம்பரசைவப்பிரகாசவித்தியாசாலைத் தருமபரிபாலகர்

பொன்னம்பலபிள்ளையால்

சென்னப்பட்டணம்

வித்தியாநுபாலனயந்திரசாலையில்

அச்சிற்பதிப்பிக்கப்பட்டது.

ஒன்பதாம் பதிப்பு.

விரோதிகிருதுஸ் வைகாசிமீ.

இதன் விலை அணு - ரூ.

(Copyright Registered.)

பிரபந்தவரலாறு.



பாண்டிதேசத்திலே மதுராபுரியிலே இருந்த பொய்யடிமையில்லாப் புலவர்களாகிய கடைச்சங்கத்து வித்துவான்களுக்குள்ளே தலைவராகிய நக்கீரதேவர் வடதிசையிலே இமயமலைக்குச் சமீபத்திலே ஒரு பெருங்காட்டினுள்ளே போகும்போது, அங்கே ஒரு தடாகத்தைக்கண்டு, நீராடி, சிவபூசை செய்துகொண்டிருக்கையில்; அத்தடாகக்கரையிலுள்ள தெய்வத்தன்மைபொருந்திய ஒரு ஆலமரத்திலிருந்து ஒரு பழுப்பு அவருக்கு முன்னே பாதி நீரிலும் பாதி நீர்ப்புறத்திலுமாக விழுந்தது. நீரிலே விழுந்த பாதி மீன்வடிவமும், நீர்ப்புறத்து விழுந்த பாதி பறவைவடிவமும் அடைந்து, இருபக்கத்திலும் இழுக்க, நக்கீரதேவர் அவ்வாச்சரியமான காரியத்திலே கருத்துச்செலுத்தினார். அதனாலே சிவபூசைக்குத் தவறு உண்டாயிற்று.

அதன்முன்பு அவ்விடத்தே அப்படியே சிவபூசையில் வழவினவர்களாகிய தொளாயிரத்துத் தொண்ணூற்றொன்பதின்மரை ஒரு மலைக்குகையில் அடைத்து, இன்னும் ஒருவன் வேண்டும் எனக் காத்திருந்த ஒரு கொடிய பூதமானது நக்கீரரை எடுத்துக்கொண்டு போய், அக்குகையில் அடைத்து, ஆயிரவராக்கி, தன்

னியமப்படி அகப்பட்ட அவ்வாயிரவரையும் உண்ணு
தற்கு நீராடப்போயிற்று.

முன் அடைபட்டிருந்தவர்கள் எல்லாரும் நக்கீர
தேவரைப் பார்த்து, 'நாங்களெல்லாரும் நெடுங்கால
மாக இப்பூதத்தின் சிறையில் அகப்பட்டிருந்தும், இப்பூ
தத்தாலே உணவுமுதலியவைகளைப் பெற்றுப் பிழைத்தி
ருந்தோம்: இன்றைக்கு உம்மாலே இப்பூதத்துக்கு
இரையாகுங்காலம் சமீபித்தது' என்று அழுதார்கள்.
நக்கீரதேவர் அதகண்டு, மனமிரங்கி, முருகக்கடவு
ளைக் குறித்துத் திருமுருகாற்றுப்படை என்கிற இப்பிர
பந்தத்தைப் பாடினார். உடனே முருகக்கடவுள் எதிர்
வந்து அவ்வாபத்தை நீக்கி, அவர்களெல்லாரையும் காப்
பாற்றியருளி, நக்கீரரைப் பார்த்து 'இப்பிரபந்தத்தைத்
தினந்தோறும் அன்புடனே ஓதுபவர்களுக்கு வேண்
டிய வரங்களைக் கொடுத்து வருவேம்' என்று வாக்
குத்தத்தஞ் செய்தருளினார்.



திருமுருகாற்றுப்படை

மூலமும் உரையும்.



திருமுருகாற்றுப்படையென்பது திருமுருகினிடத்தே ஆற்றுப்படுத்தலை உடையதென ஏழாம்வேற்றுமைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகையாய் இப்பிரபந்தத்திற்குக் காரணக்குறியாயிற்று. திருவென்னும் பலபொருளொருசொல் வடமொழியிலே ஸ்ரீ என்பதுபோலத் தமிழிலே தேவர்கள் அடியார்கள் ஞானநூல்கள் புண்ணியஸ்தலங்கள் முதலிய மேன்மையையுடைய எப்பொருள்கட்கும் விசேடணமொழியாகி அவற்றிற்கு முன்னர் மகிமைப்பொருளை உணர்த்திவரும், ஸ்ரீ அனந்தேசுரர் ஸ்ரீ மாணிக்கவாசகர் ஸ்ரீ வாதுளாகமம் ஸ்ரீ சாலிவாடிபுரம் ஸ்ரீ பாதம் எனவும் திருமுருகர் திருநாளைப்போவார் திருக்கோவை திருநெல்வேலி திருவடி எனவும் வழங்குமாற்றால் அறிக. முருகென்றது சுப்பிரமணிய சுவாமியை. எக்காலத்தும் இளமையை உடையோராதலால் அவருக்கு முருகெனென்போந்த பண்பிப்பெயர் அன் விசுதி குன்றி முருகு எனப் பண்புப்பெயராய் நின்றும் அப்பண்பிப்பொருளையே தந்து நின்றது; அரசன் அமைச்சன் என்பன அரசு அமைச்சு என நின்றாற்போல. ஆற்றுப்படையென்றது வழிப்படுத்தல். ஆறு படு எனும் இரண்டுசொற்கள் ஒருங்கு கூடி ஆற்றுப்படு என

ஒரு சொன்னீர்மைப்பட்டுப் பகுதியாய் நின்று தொழிற் பெயர்ப் பொருளுணர்த்தும் ஐ விருதி புணர்ந்து ஆற்றுப்படை என முடிந்தது. ஐ விருதி தொழிற்பெயர்ப் பொருளுணர்த்தல் கொடை அளபெடை கண்படை என்பனவற்றிற் காண்க. வழிப்படுத்தியது எதின்பொருட்டெனின், முத்திபெறுதற் பொருட்டென்க. அது பின்னர் இப்பிரபந்தத்தில் “சேவடி படருஞ் சேம்ம வள்ளமொடு—நலம்புரி கோள்கைப் புலம்புரிந் துறையுஞ்—சேலவு” என்பதனால் அறியப்படும். யாரையெனின், அம்முத்தியைப் பெறுதானாகியும் அதனைப் பெறுதற்கு அபேகையுடையானாகியும் உள்ளானொருவனை. என்னை! ஒருபொருளைப் பெற்றவனைப் பெறுதியென வழிப்படுத்தல் வேண்டாமையானும் அதனைப் பெறுதற்கு அபேகையில்லாதவனை வழிப்படுத்தல் கூடாமையானும் என்க. யாரெனின், அம்முத்தியைப் பெற்றொருவன். என்னை! ஒரு பொருளைப் பெறுதான் அப்பொருள் இத்தன்மைத்தென்பதும் அதனைத் தனக்கு ஈயவல்லார் இவ்வென்பதும் அவரிடத்து அதனைப் பெறும் நெறியும் அதனால் தான் எய்தும் இன்பமும் உள்ளபடி அறிதலும் பிறர்க்கு அறிவித்தலும் இயலாமையானென்க. இப்படிப் பிரபந்தஞ் செய்தற்கு விதியாதெனின், தொல்காப்பியத்துப் புறத்திணையியலில் “தாவி னல்லிசை தருதிய கிடந்தோர்க்குச்—சூத ரேத்திய துயிலெடை கிலையுந்—கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியு—மாற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப்—பெற்ற பெருவளம் பெறுஅர்க் கறிவுநீஇச்—சென்று

பயனெதிரச் சொன்ன பக்கமுஞ்—சிறந்த நாளணிச்
செற்ற நீக்கிப்—பிறந்த நாள்வயிற் பெருமங் கலமுஞ்—
சிறந்த 'சீர்த்தி மண்ணுமங் கலமு—நடைமிகுத் தேத்
திய குடைநிழன் மரபு—மாணர்ச் சுட்டிய வாண்மங்
கலமு—மன்னெயி லழித்த மண்ணு மங்கலமும்—பரி
சில் கடைஇக் கடைகூட்டு நிலையும்—பெற்ற பின்ன
ரும் பெருவள னேத்திய—நடைவயிற் றேன்று மிரு
வகை விடையு—மச்சமு முவகையு மெச்சமு மின்றி—
நாளும் புள்ளும் பிறவற்றி னிமித்தமுங்—காலங் கண்
ணிய வோம்படை யுளப்பட—ஞாலத்து வருஉ நடக்
கையது குறிப்பிற்—கால மூன்றொடு கண்ணிய வரு
மே”என்னும் ஈசு-ம் சூத்திரத்தில் “ஆற்றிடைக் காட்சி
யுறழத் தோன்றிப்—பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறி
வுறீஇச்—சென்றுபய னெதிரச் சொன்ன பக்கமும்”
என்பதேயாம். இங்கே பெருவள மென்றது ஷை இய
லில் “கொடிநிலை கந்தழி வள்ளி யென்ற—வடுநீங்கு
சிறப்பின் முதலன மூன்றுங்—கடவுள் வாழ்த்தொடு
கண்ணிய வருமே” என்னும் ஈஈ-ம் சூத்திரத்திற் கூற
ப்பட்ட கொடிநிலை முதலிய மூன்றனுள் ஒன்றாகிய கந்
தழி. கந்தழியாவது ஒருபற்றுமற்று அருவாய்த் தானே
நிற்குந் தத்துவங் கடந்தபொருள். இதனை “சார்பினுற்
றேன்றாது தானருவா யெப்பொருட்கு—மேயநின்
றெஞ்ஞான்று மின்பந் தகைத்தரோ—வாய்மொழியால்
வாக்கான் மனத்தா னறிவிறந்த—தூய்மையதா மைதீர்
சுடர்.” எனவும் “உற்ற வாக்கையி னுறுபொரு ணறு
மல ரெழுதரு நாற்றம்போற்—பற்ற லாவதோர் நிலையி

லாப் பரம்பொரு ளப்பொருள் பாராதே—பெற்ற வாபெற்ற பயனது துகர்ந்திடும் பித்தர்சொற் ரெளியாமே—யத்த னாண்டுதன் னடியரிற் கூட்டிய வதிசயங் கண்டாமே” எனவும் அதனையறிந்த பெரியோர் கூறிய வாற்றானறிக. எனவே திருமுருகாற்றுப்படை யென்பதற்கு, முத்தியைப் பெற்றவனொருவன் பெறுதற்குப் பக்குவனாகிய ஒரிரவலனைப் பெறும்பொருட்டு ஸ்ரீசுப் பிரமணியசுவாமியிடத்தே வழிப்படுத்தலையுடைய பிரபந்தமெனப் பொருள்சூறுக.

திருப்பரங்குன்றம்.

இணைக்குறளாசிரியப்பா.

உலக முவப்ப வலனேர்பு திரிதரு
 பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்
 கோவற விமைக்குஞ் சேண்விளங் கவிரொளி
 யுறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றூட்
 செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை
 மறுவில் கற்பின் வாணுதல் கணவன்
 கார்கோண் முகந்த கமஞ்சூன் மாமழை
 வாள்போழ் விசம்பின் வள்ளுறை சிதறித்
 தலைப்பெய றலைஇய தண்ணறுங் கானத்
 திருள்படப் பொதுளிய பராரை மராஅத்
 துருள்பூந் தண்டார் புரளு மார்பினன்
 மால்வரை நிவந்த சேணுயர் வெற்பிற்
 கிண்கிணி கவைஇய வெண்ணெஞ்சீறடிக்
 கணைக்கால் வாங்கிய நுகப்பிற் பணைத்தோட்
 கோபத் தன்ன தோயாப் பூந்துகிற்
 பல்காசு நிரைத்த சில்கா ழல்குற்
 கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பி
 னுவலொடு பெயரிய பொலம்புனை யவிரிழைச்
 சேணிகந்து விளங்குஞ் செயிர்தீர் மேனித்
 துணையோ ராய்ந்த விணையீ ரோதிச்
 செங்கால் வெட்சிச் சீறித ழிடையிடுபு
 பைந்தாட் குவளைத் தூவிதழ் கிள்ளித்

தெய்வ வுத்தியொடு வலம்புரி வயின்வைத்துத்
 திலகந் தைஇய தேங்கமழ் திருநுதன்
 மகரப் பசுவாய் தாழமண் ணுறுத்துத்
 துவர முடித்த துகளறு முச்சிப்
 பெருந்தண் சண்பகஞ் செரீஇக் கருந்தகட்
 டுளைப்பூ மருதி னெள்ளிண ரட்டிக்
 கிளைக்கவின் றெழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்
 பிணைப்புறு பிணையல் வளைஇத் துணைத்தக
 வண்காது நிறைந்த பிண்டி யொண்டளிர்
 துண்பூ ணுகந் திளைப்பத் திண்காழ்
 நறுங்குற டுரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை
 தேங்கமழ் மருதிணர் கடுப்பக் கோங்கின்
 குவிமுகி ழிளமுலைக் கொட்டி விரிமலர்
 வேங்கை துண்டா தப்பிக் காண்வா
 வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு தெறியாக்
 கோழி யோங்கிய வென்றடு விறற்கொடி
 வாழிய பெரிதென் றேத்திப் பலருடன்
 சீர்திகழ் சிலம்பகஞ் சிலம்பப் பாடிச்
 சூரர மகளி ராடுஞ் சோலை
 மந்தியு மறியா மரன்பயி லடுக்கத்துச்
 சுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காந்தட்
 பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்
 பார்முதிர் பனிக்கடல் கலங்கவுள் புக்குச்
 சூர்முத றடிந்த சுடரிலை நெடுவே
 லுலறிய கதுப்பிற் பிறழ்பற் பேழ்வாய்ச்
 சுழல்விழிப் பசுங்கட் சூர்த்த நோக்கிற்

கழல்கட் கூகையொடு கடும்பாம்பு தூங்கப்
 பெருமுலை யலைக்குங் காதிற் பிணர்மோட்
 டுருகெழு செலவி னஞ்சவரு பேய்மகள்
 குருதி யாடிய கூருகிர்க் கொடுவிரற்
 கண்டொட் டுண்ட கழிமுடைக் கருந்தலை
 யொண்டொடித் தடக்கையி னேந்தி வெருவர
 வென்றடு விறற்களம் பாடித் தோள்பெயரா
 நிணந்தின் வாய டுணங்கை தூங்க
 விருபே ருருவி னொருபே ரியாக்கை
 யறுவேறு வகையி னஞ்சவர மண்டி
 யவுணர் நல்வல மடங்கக் கவிழினர்
 மாமுத றடிந்த மறுவில் கொற்றத்
 தெய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய்
 சேவடி படருஞ் செம்ம லுள்ளமொடு
 நலம்புரி கொள்கைப் புலம்புரிந் துறையுஞ்
 செலவுநீ நயந்தனை யாயிற் பலவுட
 னன்னர் நெஞ்சத் தின்னசை வாய்ப்ப
 வின்னே பெறுதிநீ முன்னிய வினையே
 செருப்புகன் றெடுத்த சேணுயர் நெடுங்கொடி
 வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப்
 பொருநர்த் தேய்த்த போரரு வாயிற்
 றிருவீற் றிருந்த தீதுதீர் நியமத்து
 மாடமலி மறுகிற் கூடற் குடவயி
 னிருஞ்சேற் றகல்வயல் விரிந்துவா யவிழ்ந்த
 முட்டாட் டாமரைத் துஞ்சி வைகறைக்
 கட்கமழ் நெய்த லூதி யெற்படக்

கண்போன் மலர்ந்த காமர் சனைமல
ரஞ்சிதை வண்டி னரிக்கண மொலிக்குங்
குன்றமர்ந் துறைதலு முரியனதா அன்று.

இதன்பொருள்.

உலகம் என்பது முதல் கணவன் என்னும் வரையும்
ஒருதோடர்.

உலகம் உவப்ப ஏர்பு வலன் திரிதரு பலர் புகழ்
ஞாயிறு கடல் கண்டு ஆங்கு - ஆன்மாக்கள் மகிழும்படி
எழுந்து (மகாமேரு கிரியைப்) பிரதக்கிணஞ் செய்யும்
பல சமயத்தாரும் புகழும் சூரியன் கடலினிடத்தே
காணப்பட்டாற் போல,

வலனேர்புதிரிதரு என்பதனை ஏர்புவலன்றிரிதரு என மாற்
றிப் பொருளுரைக்கப்பட்டது. பலரும் என்பதன்கணும்மை
விகாரத்தாற்றொக்கது. காணப்பட்டு எனற்பாலது செயப்பா
ட்டு வினைப்பொருளுணர்த்தும் படுவிகுதி குன்றிக் கண்டு என்
றாயிற்று; “இவ்வாழ்வா னென்பா னியல்புடைய மூவர்க்கு—
நல்லாற்றி னின்ற துணை” என்னுந் திருக்குறளினுள் “எனப்படு
வான்” எனற்பாலது “என்பான்” என்றாய வாறுபோல. இவ்
வாறு வருவனவற்றை வடநூலார் நயக்கு என்பர். கண்டால்
என்னும் வினையெச்சம் கண்டு எனத் திரிந்து நின்றது.

ஓ அற இமைக்கும் அவிர் ஒளி - (இருவகை இந்திரி
யங்களும் தாங்கள் செல்லுதற்கு உரிய பொருளினி
டத்தே) சென்று தங்குதலில்லையாகும்படி கண்களை
மூடி (மனசினாலே) பார்க்கப்படும் பிரகாசிக்கின்ற
ஒளியையும்,

சேண் விளங்கு ஒளி - (கண்ணினாலே பார்க்கிறவர்களுக்குத்) தூரத்திலே விளங்குகின்ற ஒளியையும்,

ஒவறவிமைக்குஞ் சேண்விளங்கவிரொளி என்பது ஒவறவிமைக்குமவிரொளி எனவும் சேண்விளங்கொளி எனவும் பிரித்துக் கூட்டிப் பொருளுரைக்கப்பட்டது. ஒ என்பது முதலிலைத் தொழிற்பெயர். இருவகையிந்திரியங்களாவன ஞானேந்திரியமென்தும் கர்மேந்திரிய மென்துமாம். இமைத்தல் கண்களின் இதழ்களிரண்டையும் குவித்தல். இமைக்கும் எனக்காரியத்தைக் காரணமாக உபசரித்தார். ஞாயிறு கடற்கண்டாங்கோவற விமைக்கு மவிரொளி என்னும் வாக்கியம் தன்னைக் கண்ணால் நோக்குவோர்களுக்குப் புறவிருளை நீக்கும் சூரியன்போலத் தம்மை மனத்தால் நோக்குவோர்களுக்கு அகவிருளை நீக்கும் ஒளி எனப் பொருள் படுதலால் தொழிலுவமையும், ஞாயிறு கடற்கண்டாங்குச் சேண்விளங்கொளி என்னும் வாக்கியம் பசுநிறத்தையுடைய கடலின்மீதே விளங்கும் செந்நிறத்தையுடைய சூரியன்போலப் பசுநிறத்தையுடைய மயிலின்மீதே விளங்கும் செவ்வொளியினையுடையவர் எனப் பொருள்படுதலால் பண்புவமையும், கொள்ளக் கிடந்தமை காண்க.

உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன்றாள் - தம்மை அடைந்த அன்பர்களை (ப்பிறவிக்கடலிலே விழாமல்) தாங்கும்பொருட்டு (அவர்களிடத்துள்ள) அறியாமையைக் கெடுக்கும் வலிமையாகிய பாதத்தையும்,

செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக்கை - பகைவராகிய அசுரர்களை வதைத்த இடியைப்போலும் பெருமையாகிய கையையும் உடைய,

மறு இல் கற்பின் வாணுதல் கணவன் - குற்றம் இல்லாத கற்பினையுடைய தெய்வயானையம்மைக்கு நாயகரும்,

கற்பாவது நாயகனிற்சிறந்த தெய்வம் இல்லை எனவும் அவனை இப்படி வழிபடுக எனவும் தந்தை தாயரும், அந்தணரிடத்தும் சான்றோரிடத்தும் ஆசாரியரிடத்தும் கடவுளைச் சுட்டியும் ஒழுகும் ஒழுக்கம் இவ்வாறு என நாயகனும் கற்பித்தவழி நின்றலாம். வாணுதல் என்பது ஒளியாகிய நெற்றியை உடையாள் என விரிதலால், பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. தெய்வயானை முருகக்கடவுளுக்குக் கிரியாசத்தி என்க. ஒளியையும் பாதத்தையும் கையையும் உடைய நாயகர் என முடிக்க.

கார்கோள் என்பது முதல் மாப்பினன் என்னும் வரையும் ஒரு தோடர்.

கார்கோள் முகந்த கமம் சூல் மா மழை - கடலீனிடத்தே முகந்ததனால் உண்டாகிய நிறைவினையுடைத்தாகிய சூலினையுடைய பெரிய முகில்கள்,

காரினாலே கொள்ளப்படுதலால் (முகக்கப்படுதலால் என்றபடி) கடல் கார்கோள் எனப்பட்டது. அதனுள் கொள் என்பது கொள்ளப்படுவது என்னும் பொருட்கண் செயப்படுபொருண்மை உணர்ந்தும் ஐ விசுதி புணர்ந்து, தொல்காப்பியத்து எச்சவியலில் “செய்யா யென்னு முன்னிலை வினைச்சொற்—செய்யென் கிளவி யாகிட னுடைத்தே” என்னும் நூட - ம் சூத்திரத்து மொழிந்தபொருளோ டொன்ற வவ்வயின் மொழியா ததனையு முட்டின்று முடித்தல் என்னும் யுத்தியினால் ஐ விசுதி கெட்டு, கெட்டவழி முதல் நீண்டு கோள் என வந்தது. இச்சூத்திரத்துக்கு, செய்யாய் என்னும் முன்னிலை வினைச்சொல்—

செய்யாய் என்னும் (வாய்பாட்டு) முன்னிலையேவலொருமையெதிர்கால வினைமுற்றுச்சொல்—செய் என்கிளவி ஆகு இடன் உடைத்து—(ஆய் என்னும் விசுதிசெட்டுச்) செய் என்னும் வாய்பாட்டுச் சொல்லாய் நிற்கும் இடத்தை உடைத்து எனப் பொருள் கூறுக. வடநூற் கடலை நிலைகண்டுணர்ந்த சேனாவரையரும் இவ்வாறே உரைத்தார்.

வாள் போழ் விசம்பின் வள் உறை சிதறி - சந்திர சூரியர்கள் (இருளை) நீக்கும் ஆகாயத்தின் கண்ணே நெருக்கமாகிய துளிகளை (முற்படச்) சிதறி,

ஒளியெனப் பொருள்படும் வாள் என்பது அதனையுடைய சந்திர சூரியர்களுக்கு ஆயினமையால், ஆகுபெயர்.

தலைப்பெயல் தலைய தண் நறுங் கானத்து - (கார்காலத்து) முதற் பெயலைப் பெய்து விட்ட குளிர்மையையுடைய வாசலை பொருந்திய காட்டினிடத்தே,

தலையல் என்பதற்கு இப்பொருள் திவாகரத்திலே தெய்வப்பெயர்த்த தொகுதியில் “தலைய லென்பது மழைபெய்து விடுதல்.” என்னும் கசக-ம் சூத்திரத்தால் அறிக.

இருள் படப் பொதுளிய பராரை மராஅத்த-இருள் உண்டாகும்படி தழைத்த பருமையாகிய அரையினையுடைய செங்கடம்பினது,

உருள் பூந்தண்டார் புரளும் மார்பினன் - தேருருள் போலும் (வட்டமாகிய) பூவினாலே தொடுக்கப்பட்ட குளிர்மையாகிய மாலை அசையும் மார்பினையுடையவரும்,

உருள்பூ என்பது உவமைத்தொகையாதலால், தொல்காப்பியத்தில் புள்ளிமயங்கியலிலே “அல்வழி யெல்லா முறழென

மொழிப்” என்னும் கரு-ம் சூத்திர விதிப்படி உருள்பூ உரு
ட்பூ என உறழ்ச்சி முடிபெய்தும்.

மால்வரை என்பது முதல் சேன்னியன்

என்னும் வரையும் ஒருதோடர்.

மால் வரை நிவந்த சேண் உயர் வெற்பில் - பெருமையாகிய மூங்கில்கள் வளர்ந்த தேவருலகம் வரைக்கும் உயர்ந்த மலையின்கண்ணே,

கிண்கிணி கவைஇய ஒண் செஞ் சீறடி - சிறுசதங்கை சூழ்ந்த ஒள்ளிய சிவந்த சிறிய அடியினையும்,

கணைக்கால் - திரண்டகாலினையும்,

வாங்கிய நுசுப்பின் - வளைந்து நுடங்கிய இடையினையும்,

பணைத்தோள் - மூங்கில்போலும் தோளினையும்,

கோபத்து அன்ன தோயாப் பூந்துகில்-இந்திர கோபத்தைப்போன்ற நிறம் பிடியாத (இயற்கைச்சிவப்பையுடைய) பொலிவாகிய புடைவையையும்,

தெய்வத்தின் ஆணையால் தானே சிவந்திருத்தலில், தோயாத்துகில் என்றார்.

பல்காசு நிரைத்த சில்காழ் அல்குல்-பல இரத்தினங்கள் கோத்த இரண்டு வடத்தினை உடைத்தாகிய காஞ்சியை அணிந்த அல்குலையும்,

இருகோவை உடையது காஞ்சி என்பது “எண்கோவை மேகலை காஞ்சி யிருகோவை—பண்கொள் கலாபமிரு பத்தொ

ன்று - கண்கொள்—பருமம் பதினென்கு முப்பத் திரண்டு—விளி
சிகை யென்றுணரற் பாற்று” என்னும் வெண்பாவால் அறிக.

கை புனைந்து இயற்றாக் கவின் பெறு வனப்பின் -
ஒருவர் கையினாலே சிறப்பித்துப் பிறப்பியாத அழகை
(த்தமக்கியல்பாகப்) பெற்ற அழகினையும்,

மானுடப் பெண்களுக்குச் செயற்கையால் வந்த அழகு
போலாகாது தெய்வத் தன்மையால் இயல்பாகப் பெற்ற அழ
கையுடையர் ஆதலால், கைபுனைந்தியற்றாக் கவின்பெறு வன
ப்பு என்றார்.

நாவலொடு பெயரிய பொலம்புனை அவர் இழை -
(சாம்பூநதம் என்று) நாவலொடு அடுத்தப் பெயர்
பெற்ற பொன்னினாலே நிருமிக்கப்பட்டு விளங்கும்
ஆபரணத்தையும்,

ஆடகம் கிளிச்சிறை சாதரூபம் சாம்பூநதம் என்னும் நால்
வகைப் பொன்களுள் சிறந்தது சாம்பூநதமாதலால், அதனையே
எடுத்துக்கூறினார். அது “பூவிற்குத் தாமரையே பொன்னுக்
குச் சாம்பூநத—மாவிற் கருமுனியா யானைக் கமரரும்ப—
நேவிற் நிருமா லெனச்சிறந்த தென்பவே—பாவிற்கு வள்ளு
வார்வெண் பா.” என்னும் கவிசாகரப் பெருந்தேவனார் வாக்
கால் அறிக. சுமேருவினின்று பாயும் சம்புநதியிற் பிறத்தலால்,
சாம்பூநதம் எனப் பெயர்பெற்றது. பொன் என்னும் சொல்
தொல்காப்பியத்திலே புள்ளி மயங்கியலிலே “பொன்னென்
கிளவி யீறுகெட முறையின்—முன்னர்த் தோன்றும் லகார
மகாரஞ்—செய்யுண் மருங்கிற் றொடரியலான.” என்னும் கூக-ம்
சூத்திரவிதிப்படி பொலம் என வந்தது. இதனைப் பிற்காலத்
தார் பொன்னின் பரியாயநாமங்களு ளொன்றெனக்கொண்டி
நிகண்டுட் சேர்த்தனர்.

சேண் இகந்து விளங்கும் செயிர் தீர் மேனி - தூர
பூமியைக் கடந்து விளங்காநின்ற குற்றந் தீர்ந்த நிறத்
தையும் உடைய,

சூர் அரமகளிர் பலருடன் - (கண்டார்க்கு) அச்சத்
தை வருவிக்கும் தெய்வப்பெண்கள் பலருங்கூடி,

துணையோர் ஆய்ந்த இணை ஈர் ஒதி - ஆயத்தார் வகி
ர்ந்த கடையொத்த நெய்ப்பிணையுடைய மயிரிலே,

செங்கால் வெட்சிச் சீறிதழிடைப் பைந்தாட் குவ
ளைத் தூ இதழ் கிள்ளி இடுபு - சிவந்த காலையுடைய
வெட்சியின் சிறிய பூக்களினை (விடு பூவாகத் தூவி அத)
னடுவே பசுமையாகிய தண்டினையுடைய குவளையினது
பரிசுத்தமாகிய இதழ்களைக் கிள்ளி இட்டு,

தெய்வ உத்தியொடு வலம்புரி வயின் வைத்து -
சீதேவி யென்னுந் தலைக்கோலத்துடனே வலம்புரி வழ
வாகச் செய்யப்பட்ட தலைக்கோலத்தையும் வைத்த
ற்கு உரிய இடத்திலே வைத்து,

திலகம் தைஇய தேம் கமழ் திருநுதல் மகரப் பகு
வாய் தாழ மண்ணுறுத்து - திலகம் இட்ட மணங்கம
ழாநின்ற அழகிய நெற்றியிலே சுறவினது அங்காந்த
வாய்போலச் செய்யப்பட்ட தலைக்கோலம் தங்க அல
ங்கரித்து,

துவர முடித்த துகள் அறும் உச்சிப் பெரும் தண்
சண்பகம் செரீஇ - (வேண்டுவன கூட்டி) முற் முடி

த்த குற்றமற்ற கொண்டையிலே பெருமையாகிய குளிர்ச்சியையுடைய சண்பகப்பூவைச் செருகி,

கரும் தகட்டு உள் ஐப் பூ மருதின் ஒள் இணர் அட்டி - புறத்திலே கரிய இதழையும் அகத்திலே துய்ய இதழையும் உடைய மருதினது ஒள்ளிய பூங்கொத்துக்களை அதன்மேல் இட்டு,

கிளைக் கவின்று எழுதரு கீழ் நீர்ச் செவ்வரும்பு இணைப்புறு பிணையல் வளைஇ - பச்சென்ற அரும்புகளினின்றும் மேலே போந்து அழகு பெற்றுத் தோன்றுகின்ற நீரின்கீழே நின்ற சிவந்த அரும்பைக் கட்டிய மாலையை அந்தக்கொண்டையிலே வளையச் சுற்றி,

வண்காது துணைத்தக நிறைந்த பிண்டி ஒண் தளிர் துண் பூண் ஆகம் திளைப்ப - வளவிய காதிலே தம்மில் ஒக்கும்படி பொருந்த இட்டு நிறைந்த அசோகினது ஒள்ளிய தளிர் துண்ணிய ஆபரணத்தையுடைய மார்பிலே அசைய,

திண் காழ் நறும் குறடு உரிஞ்சிய பூங் கேழ்த் தேய்வை தேம் கமழ் மருது இணர் கடுப்பக் கோங்கின் குவி முகிழ் இளமுலைக் கொட்டி - திண்ணிய வைரத்தையுடைய வாசனை பொருந்திய சந்தனக்கட்டையைத் தேய்த்த பொலிவாகிய நிறத்தையுடைய குழம்பை மணங்கமழ்கின்ற மருதம்பூவை அப்பினுற்போலக் கோங்கினது குவிந்த அரும்பைப்போலும் இளமையாகிய முலையிலே அப்பி,

மருதம்பூ நிறத்திற்குவமை.

வேங்கை விரி மலர் நுண் தாது அப்பி - (அவ்வீரம் புலர்வதன் முன்னே) வேங்கையினது விரிந்த பூவினது நுண்ணிய தாதை அதன்மேல் அப்பி,

வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு காண் வரத் தெறியா - விளவினது சிறிய தளிரைக் கிள்ளி அழகு வர ஒருவர் மேல் ஒருவர் தெறித்து,

வென்று அடு விறற் கோழி ஒங்கிய கொடி பெரிது வாழிய என்று ஏத்தி - (தப்பாமற் பட்ட பொழுது) வஞ்சியாமல் எதிர் நின்று அடுகின்ற வெற்றியையுடைய கோழி மேலாய் நின்ற கொடியானது நெடுங்காலம் வாழக்கடவது என்று வாழ்த்தி,

சீர் திகழ் சிலம்பகம் சிலம்பப் பாடி ஆடும் சோலை - சிறப்பு விளங்கும் மலையிடமெல்லாம் எதிரொலி செய்யும்படி பாடியாடுஞ் சோலையினையுடைய,

மந்தியும் அறியா மரன் பயில் அடுக்கத்து - (மரமே றுந்தொழிற் சிறப்பினையுடைய) மந்திகளும் (மரச்செறி வினாலே) ஏறியறியாத மரங்கள் நெருங்கிய பக்க மலையிடத்து நின்ற,

மந்தியுமறியா என்பதற்கு ஆதித்தனும் அறியாத எனப் பொருள் கூறியும் பொருந்தும்.

காந்தட் சுரும்பு மூசாச் சுடர்ப் பூம் பெருந் தண்கண்ணி மிலைந்த சென்னியன்-செங்காந்தளினது (தாம் விரும்புதலால்) வண்டுகளும் மொய்யாத நெருப்புப் போலும் பூவினாலே தொடுக்கப்பட்ட பெருமையாகிய

குளிர்ச்சியையுடைய மாலையைச் சூடிய திருமுடியினை
யுடையவரும்,

“அகன்றுபொருள் கிடப்பினு மணுகிய நிலையினு—மிய
ன்று பொருண் முடியத் தந்தன ருணர்த்தன்—மாட்டென
மொழிப பாட்டியல் வழக்கின்” என்னும் மாட்டிலக்கணத்தால்
மாட்டி முடித்தாம். இவ்வாறே மேலும் வருமென்றறிக. மலை
யின்கண்ணே தெய்வப்பெண்கள் பலருங்கூடி, கிள்ளியிட்டு,
வைத்து, அலங்கரித்து, செருகி, இட்டு, சுற்றி, அசைய, அப்பி,
அப்பி, தெறித்து, வாழ்த்தி, பாடி, ஆடும் சோலையையுடைய பக்க
மலையிடத்து, நின்ற செங்காந்தளினது பூவினலே தொடுக்கப்ப
ட்ட மாலையைச்சூடிய திருமுடியினையுடையவர் என முடிக்க.

பார்முதிர் என்பது தோடுத்துச் சேஎய் என்னும்
வரையும் ஒருதோடர்.

பார்முதிர் பணிக்கடல் கலங்க உள் புக்கு - பாறை
நிலம் முற்றுப்பெற்ற குளிர்மையாகிய கடலானது தன்
னிலை சூலையும்படி உள்ளே புகுந்து,

உலறிய கதுப்பின் - காய்ந்த மயிரினையும்,
பிறழ் பல் - நிரையொவ்வாத பல்லினையும்,
பேழ் வாய் - பெரிய வாயினையும்,
சுழல் விழி - கோபத்தாற் சுழலும் விழியினையும்,
பசங் கண் - பசிய கண்ணினையும்,

சூர்த்த நோக்கின் - அச்சத்தைத் தருவதாகிய பார்
வையினையும்,

கழல் கண் கூகையொடு கடும் பாம்பு தூங்கப் பெ
ருமுலை அலைக்கும் காதின் - பிதுங்கிய கண்ணையுடைய

கூகையுடனே கடிய பாம்பு தூங்குதலினாலே பெரிய தனங்களை வருத்துகின்ற காதினையும்,

பிணர் மோட்டு-சருச்சரையையுடைய வயிற்றினையும்,

உரு கெழு செலவின் - கோபம் பொருந்திய நடையினையும் உடைய,

அஞ்ச வரு பேய்மகள் - (கண்டவர்களுக்கு) அச்சந்தோன்றும் பேயாகிய மகள்,

குருதி ஆடிய கூர் உகிர்க் கொடி வீரற் கண் தொட்டு உண்ட கழிமுடைக் கருந்தலை ஒண்டொடித் தடக்கையின் ஏந்தி - இரத்தத்தை அனைந்த கூரிய நகத்தையுடைய கொடிய வீரலினாலே கண்ணைத் தோண்டி உண்ணப்பட்ட மிகுந்த முடைநாற்றத்தையுடைய கரிய தலையை ஒள்ளியவளையையுடைய பெரியகையிலே எடுத்து,

வெருவர வென்று அடு விறற் களம் பாடி - (அசுரர்களுக்கு) அச்சந்தோன்றும்படி வஞ்சியாமல் எதிர்நின்று கொல்கின்ற வெற்றிக்களத்தைப் பாடி,

தோள் பெயரா - தோளை அசைத்து,

நிணம் தின் வாயள் - நிணத்தைத் தின்ற வாயினையுடையளாய்,

வாயள் என்னும் குறிப்புவினைமுற்றுச்சொல் வினையெச்சப்பொருள் தந்து நின்றது.

துணங்கை தூங்க - துணங்கைக் கூத்தாட;

துணங்கைக்கூத்தினிலக்கணம் “பழுப்புடை யிருகை முடக்கி யடிக்கத்—துடக்கிய நடையது துணங்கை யாகும்.” என்பதனாலறிக.

இரு பேர் உருவின் ஒருபேர் யாக்கை அறு வேறு வகையின் அஞ்சுவர் மண்டி—(சூரன் பதுமன் என்னும்) இரண்டு பெயர்களையுடைய வடிவமாகிய ஒருபெரிய சரீரம் அற்று வேறும்படி. அச்சந்தோன்ற நெருங்கி,

சூரன் பதுமன் என்னும் இருவரே சுப்பிரமணியசுவாமியுடைய சாபத்தினால் ஒரு சரீரம் கொண்டு பிறந்தனர் ஆதலால் இருபே ருருவி நொருபே ரியாக்கை என்றார். அது பற்றியே அச்சரீரம் வேலினால் இரு கூறுகப் பிளக்கப்பட்ட பின்னர் அவ்விருகூறும் சேவலும் மயிலுமென இரு வடிவாய் வந்தனவென்றறிக. சுப்பிரமணியசுவாமி சூரன்பிறந்த பின்னரே அவனைக் கொல்லுதற்பொருட்டுச் சீகண்ட பரமசிவனது நெற்றிக்கண்ணிற் றேன்றினரென்று கந்தபுராணத்திற் கூறியிருக்க, சூரனது பிறப்புக்குச் சுப்பிரமணியசுவாமியுடைய சாபத்தைக் காரணமென்ற தென்னையெனின், அங்கே கூறியது அவாந்தரசிருட்டியிற் றேற்றத்தை; சுப்பிரமணியசுவாமி பிரதமமகாசிருட்டியிலே மகேசுரருடைய இருதயத்தினின்றும் தோன்றினவர் என்றறிக. அது வாதாளாகமத்திலே கூறப்பட்டிருக்கின்றது; அதனால் விரோதமின்மைதெளிக. அது என்னும் முதனிலைத் தனிவினை அற்று எனப் பொருள்பட்டு, வினையெச்சமாய் நின்றது.

சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல் - சூரனாகிய தலைவனைக் கொன்ற ஒளிர்கின்ற இலைத்தொழிலையுடைய நெடிய வேலாகிய,

அவுணர் நல் வலம் அடங்கக் கவிழ் இணர் மாமுதல்
தடிந்த - அசுரர்களுடைய நல்ல வெற்றி குன்றும்படி
கீழ் நோக்கிய பூங்கொத்துக்களையுடைய மாவாகியமு
தலை வெட்டிய,

இங்கே மாவென்றது அசுரர்களெல்லாரும் தம்முடனெதி
ர்ந்தார் வலியிலே பாதி தங்கள் வலியிலே கூடும்படி மந்திரங்
கொண்டிருந்து சாதித்த மாமரத்தை.

மறு இல் கொற்றத்து எய்யா நல் இசைச் செவ்வேற்
சேய் - குற்றமில்லாத வெற்றியினாலாகிய ஒருவராலும்
அளந்தறியப்படாத நன்மையாகிய கீர்த்தியையுடைய
சிவந்த ஆயுதத்தையுடைய என்றுமினையோருமாகிய
சுப்பிரமண்ணியசுவாமியுடைய,

வேலாகிய ஆயுதம் எனக்கூட்டுக. வேலாயுதம் முருகக்க
டவுளுக்கு ஞானசத்தியென்க. நாயகரும் மார்பினையுடையவ
ரும் திருமுடியினையுடையவரும் என்றுமினையோருமாகிய சுப்
பிரமண்ணியசுவாமியுடைய எனமுடிக்க.

சேவடி என்பது தோடுத்து வினையே என்னும்

வரையும் ஒருதோடர்.

சேவடி படரும் செம்மல் உள்ளமொடு நலம் புரி
கொள்கைப் புலம் புரிந்து உறையும் செலவு நீ நயந்த
னையாயின் - சிவந்த திருவடிகளைச் சிந்திக்கும் தலைமை
பெற்ற உள்ளத்துடனே புண்ணியங்களை விடாது செ
ய்யுங் கோட்பாட்டினாலே வினையாநின்ற மெய்ஞ்ஞான
த்தைச் சாதித்து (அத்திருவடிக் கீழ்) இருக்கும் நெறியை
நீ விரும்பினாயானால்,

திருவடிக் கீழிருத்தலே வீடுபேறுதலால் சேவடியுறையும்
என்றார். அது “இறுமாந் திருப்பன் கொலோ வீசன் பல்கணத்
தெண்ணப் பட்டுச்—சிறுமா நேந்திதன் சேவடிக் கீழ்ச்சென்
றங்—கிறுமாந் திருப்பன் கொலோ.” எனவும் “எண்ணுகே
னென்சொல்லி யெண்ணுகேனோ வெம்பெருமான் திருவடியே
யெண்ணி னல்லாற்—கண்ணிலேன் மற்றோர் களைகணில்லேன்
கழலடியே கைதொழுது காணினல்லா—லொண்ணுளே யொன்
பது வாயில் வைத்தா யொக்க வடைக்கும்போ துணரமாட்
டேன்—புண்ணியனே யுன்னடிக்கே போதுகின்றேன் பூம்புக
லூர் மேவிய புண்ணியனே.” எனவும் வருந் திருநாவுக்கரசுநா
யனார் தேவாரங்களால் அறிக. அவ்வீடு பேற்றிற்கு ஏது ஞான
மேயாதலால் புலம்புரிந்துறையும் என்றார். அது “ஞானத்தால்
வீடென்றே நான்மறைகள் புராண நல்லவா கமஞ்சொல்ல வல்
லவா மென்னு—மூனத்தா ரென்கடவ ரஞ்ஞானத்தா லுறுவது
தான் பந்தமுயர் மெய்ஞ்ஞா னந்தா—னானத்தா லதுபோவ
தலர்கதிர் முன்னிருள்போ லஞ்ஞான மறப்பந்த மறுமுத்தி
யாகு—மீனத்தார் ஞானங்க ளல்லா ஞான மிறைவனடி ஞான
மே ஞானமென்பர்.” என்னுஞ் சிவஞானசித்தித் திருவிருத்தத்
தால் அறிக. இருக்கிலே பிராமணத்திலும் உருத்திரசூத்தத்தி
லும், யசுசிலே ஆருணத்திலும் பிரகதாரண்ணியசுத்திலும், சாம
த்திலே சாந்தோக்கியத்தில் ஆறாவதிலும், ஞானத்தால் முத்தி
யென்றும், அதர்வசிரசிலே ஈசுர சாக்ஷத்தாரத்தினாலே முத்தி
யென்றும் சொல்லுகையால், நான்மறைகள் என்றார். சைவபு
ராணத்திலும் சூதசங்கிதையிலும் ஞானத்தால் முத்தியென்று
சொல்லுகையால், புராணம் என்றார். சிவாகமம் ஞானத்தால்
முத்தியென்று சொல்லுமென்பது பிரசித்தம். சிவத்தொழில்க
ளெல்லாம் சிவஞானம் வாயிலாக வீடுபேற்றிற்குக் காரணமாவ
தல்லது நேரே காரணமாகா ஆதலால், சேவடிபடருஞ் செம்ம
லுள்ளமொடு நலம்புரிகொள்கைப் புலம் என்றார். அது “கிரி

யையென மருவுமவை யாவு ஞானங் கிடைத்தற்கு நிமித்தமென்
னக் கிளக்கு முண்மைச்—சரியைகிரி யாயோகத் தன்மையோர்
க்குச் சாலோக சாமீப சாரூபங்கண்—மருவியிடு முயர்ஞான
மிரண்டா மாற மலமகல வகலாத மன்னு போதத்—திருவரு
ளொன் றென்றதனைத் தெளிய வோதுஞ் சிவாகமமென் றுலக
றியச் செப்பு நூலே.” என்னும் சிவப்பிரகாசத் திருவிருத்தத்
தால் அறிக.

நீ முன்னிய வினையே பல உடல் நன்னர் நெஞ்சத்து
இன் நசை இன்னே வாய்ப்பப் பெறுதி - நீ (முற்பிறப்
பிலே) நினைந்து செய்த புண்ணியங்களினாலே (அநித்திய
மாகிய இம்மை மறுமை யின்பங்கள்) பலவற்றையும்
உவர்க்கின்ற நன்மையாகிய மனசிலே (கிளர்ந்த) இனி
மையாகிய (இந்த மோகூ) இச்சையினாலே (சிவஞானம்)
இப்போதே வாய்க்க (அது காரணமாக முத்தியைப்)
பெறுவாய்,

(நீ பரமசற்குருநாதராகிய) அக்கடவுளை அடைந்து
வழிபட்டே அதனைப்பெற வேண்டுகையால், அவர்
விசேஷமாக எழுந்தருளியிருக்கும் புண்ணியஸ்தலங்க
ளைச் சொல்வேன், கேள்.

சேருப் புகன்று என்பது தோடுத்து உரியன்
என்னும் வரையும் ஒருதோடர்.

சேருப் புகன்று எடுத்த சேண் உயர் நெடுங்கொடி
வரிப் புனை பந்தொடு பாவை தூங்க - போரைக் கூறிக்
கட்டிய அதிதூரமாக உயர்ந்த நெடிய கொடிக்கருகே
(நூலினாலே) வரிந்து புனையப்பட்ட பந்தினோடு பாவை
யானது (அறுப்பாரில்லாமையினாலே) தூங்கும்படி,

வரி என்னும் முதனிலைத்தனிவினை வரிந்து எனப்பொருள் பட்டு, வினையெச்சமாய் நின்றது. பகைவர்களைப் பெண்க ளாக்கி அவர்கள் கொண்டு வினையாடுதற்குத் தூக்கப்பட்டன என்றறிக.

பொருநர்த் தேய்த்த போர் அரு வாயில் - போர்செ ய்வாரை இல்லையாக்குகையினால் (எக்காலமும்) போர் த்தொழில் அரிதாகிய வாயிலையும்,

திரு வீற்றிருந்த தீது தீர் நியமத்து - இலக்குமி வீற் றிருந்த குற்றந்தீர்ந்த அங்காடித்தெருவையும்,

மாடம் மலி மறுகின் - மாடங்கள் மலிந்த (மற்றைத்) தெருக்களையும் உடைய,

கூடற் குடவயின்-மதுரைக்கு மேற்குத்திக்கி லுள்ள, அஞ்சிறை வண்டின் அரிக் கணம் - அழகிய சிறகை யுடைய வண்டினது அழகிய திரள்,

இருஞ்சேற்று அகல் வயல் விரிந்து வாய் அவிழ்ந்த முள் தாள் தாமரைத் துஞ்சி - மிகுந்த சேற்றையுடைய அகன்ற வயலிலே முறுக்கு நெகிழ்ந்து (பின்பு தாதும் அல்லியுந்) தோன்ற மலர்ந்த முள்ளினையுடைய தாளையுடைத்தாகிய தாமரைப்பூவிலே இராப்பொழுது நித்தி ரைசெய்து,

வைகறைக் கள் கமழ் நெய்தல் ஊதி - விடியற்காலத் திலே தேன் கமழ்கின்ற நெய்தற்பூவை ஊதி,

எல் படக் கண்போல் மலர்ந்த காமர் சுனைமலர் ஒலிக்கும் - சூரியன் உதிக்கும்போது கண்ணைப்போல

விரிந்த விருப்பம் பொருந்திய சுனைப்பூக்களிலே சென்று ஆரவாரிக்கும்,

குன்று அமர்ந்து உறைதலும் உரியன் - திருப்பரங்குன்றின்கண்ணே திருவுளமகிழ்ந்து எழுந்தருளியிருத்தலும் உரியர்.

மேற்குத் திக்கிலுள்ள திருப்பரங்குன்று எனமுடிக்க. உம்மை எதிரதுதழீஇயவெச்சவும்மை.

அதா அன்று - அதுவன்றி.

அன்றி என்னும் வினையெச்சம் தொல்காப்பியத்தில் உயிர் மயங்கியலிலே “இன்றி யென்னும் வினையெஞ் சிறுதி—நின்ற விகர முகர மாத—ரென்றியன் மருங்கிற் செய்யுளு ளுரித்தே.” என்னும் ஈடு-ம் சூத்திரத்து மொழிந்தபொருளோடொன்ற வவ்வயின் மொழியாததனையு முட்டின்று முடித்தலென்னு முத்தியான் அன்று எனத்திரிந்து நின்றது. அது என்னும் சுட்டுப்பெயர்முன் வரும் அன்று மேற்படி இயலிலே “அன்றுவரு காலை யாவா குதலு—மைவரு காலை மெய்வரைந்து கெடுதலுஞ்—செய்யுண் மருங்கி னுரித்தென மொழிப.” என்னும் ஈசு-ம் சூத்திரவிதிப்படி ஆன்று என முதனீண்டு நின்றது.

இரண்டாவது

திருச்சீரவசவாய்.

வைந்துதி பொருத வடுவாழ் வரிதுதல்
வாடா மாலை யோடையொடு துயல்வரப்
படுமணி யிரட்டு மருங்கிற் கடுகடைக்
கூற்றத் தன்ன மாற்றரு மொய்ம்பிற்
கால்கிளர்ந் தன்ன வேழ மேல்கொண்
டைவே றுருவிற் செய்வினை முற்றிய
முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி
மின்னுற ழிமைப்பிற் சென்னிப் பொற்ப
நகைதாழ்பு துயல்வரூஉம் வகையமை பொலங்குழை
சேண்விளங் கியற்கை வாண்மதி கவைஇ
யகலா மீனி னவிர்வன விமைப்பத்
தாவில் கொள்கைத் தந்தொழின் முடிமார்
மனனேர் பெழுதரு வாணிற முகனே
மாயிருண் ஞால் மறுவின்றி விளங்கப்
பல்கதிர் விரிந்தன் றொருமுக மொருமுக
மார்வல ரேத்த வமர்ந்தினி தொழுகிக்
காதலினுவந்து வரங்கொடுத் தன்றே யொருமுக
மந்திர விதியின் மரபுளி வழாஅ
வந்தணர் வேள்வியோர்க் கும்மே யொருமுக
மெஞ்சிய பொருள்களை யேமுற நாடித்
திங்கள் போலத் திசைவிளக் கும்மே யொருமுகஞ்
செறுநர்த் தேய்த்துச் செல்சம முருக்கிக்
கறுவுகொ ணெஞ்சமொடு களம்பேட் டன்றேயொரு
குறவர் மடமகள் கொடிபோ னுசுப்பின் [முகங்

மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே யாங்கம்
 மூவீரு முகனு முறைநவின் றெழுமுகலி
 னூர் தாழ்ந்த வம்பகட்டு மார்பிற்
 செம்பொறி வாங்கிய மொய்ம்பிற் சுடர்விடுபு
 வண்புகழ் நிறைந்து வசிந்து வாங்கு நிமிர்தோள்
 விண்செலன் மரபி னையர்க் கேந்திய தொருகை
 யுக்கஞ் சேர்த்திய தொருகை
 நலம்பெறு கலிங்கத் துக்குறங் கின்மிசை
 யசைஇய தொருகை
 யங்குசங் கடாவ வொருகை யிருகை
 யையிரு வட்டமொ டெஃகுவலந் திரிப்ப வொருகை
 மார்பொடு விளங்க வொருகை
 தாரொடு பொலிய வொருகை
 கீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப வொருகை
 பாடிந் படுபணி யிரட்ட வொருகை
 நீன்ற விசும்பின் மலிதுளி பொழிய வொருகை
 வானர மகளிர்க்கு வதுவை சூட்ட வாங்கப்
 பன்னிரு கையும் பாற்பட வியற்றி
 யந்தரப் பல்லியங் கறங்கத் திண்காழ்
 வயிரெழுந் திசைப்ப வால்வளை நரல
 வுரந்தலைக் கொண்ட வுருமிடி முரசமொடு
 பல்பொறி மஞ்ஞை வெல்கொடி யகவ
 விசும்பா ருக விரைசெலன் முன்னி
 யுலகம் புகழ்ந்த வேங்குயர் விழுச்சீ
 ரலைவாய்ச் சேறலு நிலைஇய பண்பே
 யதா அன்று.

இதன்பொருள்.

வைந்நுதி என்பது தோடேத்துப் பண்பே என்னும்
வரையும் ஒருதோடர்.

வை நுதி பொருத வடு ஆழ் வரி நுதல் வாடா மாலை
ஒடையொடு துயல்வர-கூர்மையாகிய நுதியை உடைய
தோட்டி வெட்டிய வடு அழுந்தின புகரை உடைய
மத்தகத்திலே பொன்னரி மாலையானது பட்டத்து
டனே கிடந்து அசையும்படி,

வைந்நுதி பண்புத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழி
த்தொகை.

படும் மணி இரட்டும் மருங்கின் - தாழ்கின்றமணி
மாறியொலிக்கும் பக்கத்தையும்,

கடு நடை - கடிய நடையினையும்,

கூற்றத்து அன்ன மாற்றரும் மொய்ம்பின் - இயம
னைப்போன்ற (பிறராலே) தடுத்தற்கரிய வலியினையும்
உடைய,

கால் கிளர்ந்து அன்ன வேழமேல் கொண்டு - (ஒடுங்
கால்) காற்று எழுந்தாற் போன்ற யானையின்மேல் ஏறி,

உடைய யானை என்க. யானையின்மேல் அசையும்படி ஏறி
என முடிக்க.

ஐவேறு உருவின் செய்வினை முற்றிய முடியொடு விள
ங்கிய முரண் மிகு திரு மணி - ஐந்தாகிய வேறுபட்ட
வடிவினையுடைய செய்யுந்தொழில்களைத்தும் முற்றுப்

பெற்ற முடியுடனே கூடி விளங்கிய (ஒன்றற்கொன்று) மாறுபடும் மிகுந்த அழகினையுடைய இரத்தினங்கள்,

முடிக்குரிய ஐவேறுருவு “தாம மகுடம் பதுமங் கிம்புரி— கோடர மிவை முடிக்கைவே றுருவே.” என்பதனால் அறிக.

மின் உறழ் இமைப்பில் சென்னிப் பொற்ப-மின்போ லும் பிரகாசத்துடனே சிரசிலே பொலிவுபெறவும்,

நகை தாழ்பு துயல்வரூஉம் வகை அமை பொலங் குழை - ஒளி தங்கி அசையும் தொழிற்கூறு அமைந்த பொன்னினூற் செய்யப்பட்ட மகரக் குழைகள்,

சேண் விளங்கு இயற்கை வாள் மதி கவைஇ அகலா மீனின் அவீர்வன இமைப்ப - தூர பூமியிற் சென்று பிரகாசிக்கும் இயல்பையுடைய ஒளி பொருந்திய சந்திரனைச் சூழ்ந்து நீங்காத நகைத்திரங்கள் போல விளங்கு வனவாய் ஒளியைக் காலவும்,

தாவு இல் கொள்கைத் தந்தொழில் முடிமார் மனன் நேர்பு எழுதரு வாள் நிறமுகன் - வருத்தம் இல்லாத விர தங்கனையுடைய தங்கள் தவத்தொழிலை முடிக்கும் பெ ரியோர்களுடைய மனசிலே பொருந்தித் தோன்றும் ஒளி பொருந்திய நிறத்தையுடைய முகங்களுள்,

பொலிவு பெறவும் ஒளியைக் காலவும் தோன்றும் முகங் களுள் என முடிக்க.

ஒருமுகம் மாயிருள் ஞாலம் மறு இன்றி விளங்கப் பல்கதிர் விரிந்தன்று - ஒருமுகமானது பெருமையாகிய இருனையுடைய உலகம் குற்றமில்லாமல் விளங்கும் பொருட்டுப் பல கிரணங்களையும் தோற்றுவித்தது,

ஒருமுகம் ஆர்வலர் ஏத்த அமர்ந்து இனிது ஒழுக்கிக்
காதலின் உவந்து வரம் கொடுத்தன்று - ஒரு முகமா
னது அன்பர்கள் துதித்தால் (அவர்கள் குற்றங்களை
நீக்குதற்கு) உடன்பட்டு அவர்களுக்கு இனிதாய் நட
ந்து (அவர்கண்மேற்சென்ற) விருப்பத்தினாலே மகிழ்
ந்து அவர்கள் வேண்டும் வரங்களைக் கொடுத்தது,

ஒருமுகம் மந்திர விதியின் மரபுளி வழா அந்தணர்
வேள்வி ஓர்க்கும் - ஒருமுகமானது மந்திரத்தையுடைய
வேதத்திற்சொல்லிய முறைமை தவறாத பிராமணர்களு
டைய யாகங்களிலே தீங்கு வராதபடி நினையாநிற்கும்,

ஒருமுகம் எஞ்சிய பொருள்களை ஏம் உற நாடித் திங்
கள் போலத் திசை விளக்கும் - ஒரு முகமானது (வே
தாசமங்களிலே) மறைந்து கிடக்கும் பொருள்களை
(இருடிகள்) இன்பம் பொருந்தும்படி ஆராய்ந்து போதி
த்துச் சந்திரனைப் போலத் திசைகளெல்லாவற்றையும்
விளக்கும்,

ஏமம் என்பது ஏம் எனக் கடைக்குறைந்து நின்றது. கலை
நிறைதலால், திங்கள் உவமையாயிற்று.

ஒருமுகம் செல் சமம் முருக்கிக் கறுவு கொள் நெஞ்
சமொடு செறுநர்த் தேய்த்துக் களம் வேட்டன்று - ஒரு
முகமானது (திருவுள்ளத்திலே) நிகழாரின்ற சமத்துவ
த்தை ஒழித்துக் கோபங்கொண்ட திருவுள்ளத்துடனே
பகைவராகிய அசுரர்களை வதைத்துப் போர்க்களவேள்
வியை வேட்டது,

சமத்துவத்தை ஒழித்தலாவது தேவரையும் அசுரரையும் ஒப்பக் கருதாமல் தேவரைக்காத்து அசுரரை அழித்தலாம். அது குற்றமாகாமை “தந்தை தாய் பெற்ற தத்தம் புதல்வர்கடஞ்சொலாற்றின்—வந்திடா விடிவறுக்கி வளாரினு லடித்துத் தீய—பந்தமு மிடுவ ரெல்லாம் பார்த்திடிற் பரிவே யாகு—மிந்தநீர் முறைமை யன்றோ வீசனார் முனிவுமென்றும்” எனவும் “போகியா யிருந்து யிர்க்குப் போகத்தைப் புரிதலோரார்—யோகியா யோக முத்தி யுதவுத லதுவுமோரார்—வேகியா னுற்போற் செய்த வினைகளை கீட்ட லோரா—ருகியா மூடரெல்லா மும்பரி லொருவ னென்பர்” எனவும் வரும் சிவஞானசித்தித் திருவிருத்தங்களால் அறிக.

ஒருமுகம் குறவர் மடமகள் கொடி போல் துசுப்பின் மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்று - ஒருமுகமானது வேடருடைய மடப்பதையுடைய மகளும் கொடிபோலும் இடையினையுடைய இளம்பெண்ணுமாகிய வள்ளிநாயகியுடனே மகிழ்ச்சியைப் பொருந்திற்று,

வள்ளிநாயகி முருகக்கடவுளுக்கு இச்சாசத்தி யென்க. காமநுகர்ச்சி யில்லாத கடவுள் இங்ஙனம் நகையமர்ந்தது உலகத்திலே இல்வாழ்க்கை நிகழ்தற்பொருட்டுடென்க. அது “தென்பா லுகந்தாடுந் தில்லைச்சிற் றம்பலவன்—பெண்பா லுகந்தான் பெரும்பித்தன் காணேடி—பெண்பா லுகந்திலனேற் பேதா யிருநிலத்தோர்—விண்பா லியோகெய்தி கீடுவர்காண் சாழலோ” என்னும் திருவாசகத்தாலும் “போகியா யிருந்துயிர்க்குப் போகத்தைப் புரித லோரார்—யோகியா யோகமுத்தி யுதவுத லதுவுமோரார்” என்பதனாலு மறிக.

அம் மூன்று முகனும் ஆங்கு முறை நவீன்று ஒழுக ளின் - அவ்வாறுமுகங்களும் அத்தொழில்களிடத்துச்

செய்ய முறைமைகளைப் பயின்று நடத்துகையினாலே (அம் முகங்களுக்கு ஏற்ப),

ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பில் செம் பொறி வாங்கிய - பதக்கந் தூங்கிய அழகிய பெரிய மார்பிலே கிடக்கின்ற (உத்தம இலக்கணமாகிய) சிவந்த மூன்று வரிகளையும் (தன்னிடத்திலே வந்து விழும்படி) வாங்கிக்கொண்ட,

அவ்வரிகள் தோளளவும் வந்து கிடக்கின்றமையால் வாங்கிய என்றார். “வரையகன் மார்பிடை வரியுமூன் றுள்” என்றார் பிறரும். வாங்கிய என்னும் பெயரெச்சம் தோள் என்னும் பெயர் கொண்டது.

மொய்ம்பில் வண்புகழ் நிறைந்து சுடர் விடுபு வசிந்து வாங்கு நிமிர் தோள் - தமது வலிமையினாலே பெரிய புகழ் நிறையப்பெற்றுப் படைக்கலங்களைச் செலுத்திப் (பகைவரது) மார்பைப் பிளந்து அவைகளை வாங்குகின்ற நிமிர்ந்த தோள்களுள்,

சுடர் அதனையுடைய படைக்கலத்துக்கு ஆயினமையால் ஆகுபெயர். வசிதல் பிளத்தல். அசுரர் முதலியோரைக் கொல்லும்போது, பன்னிருகையிலும் படைக்கலந் தரிப்பாராதலால், இவ்வாறு கூறினார். இனி அது செய்யாக்காலத்து இப்படியிருக்குமென்று அவைகளின் இயல்பு கூறுகின்றார்.

ஒருகை விண் செல்ல மரபின் ஐயர்க்கு ஏந்தியது ஒருகை உக்கஞ் சேர்த்தியது - ஒருகையானது (எக்காலத்தும்) ஆகாயத்திலே இயங்குதலாகிய முறைமையினையுடைய தேவவிருடிகளுக்குப் பாதுகாவலாக எடுத்தது, அதற்கு இணையாகிய கை மருங்கிலே வைத்தது,

விண்ணெலன் மரபினையர் என்றது சூரியனுடைய வெம்மையைப் பல வுயிர்களும் பொறுக்கலாற்றா என்று நினைந்து தமது திருவருளினாலே அதனோடு திரிந்து அவ்வெம்மையைப் பொறுக்கும் முனிவரை. அது “நிலமிசை வாழ்ந ரலமர நீரத்—தெறு கதிர்க் கனலி வெம்மை தாங்கிக்—காலுணவாகச் சுடரொடு கொட்டு—மவிர்சடை முனிவரு மருள்” என்னும் புறப்பாட்டால் அறிக. அவர்களைப் பாதுகாக்கவே உலகத்தைத் தாங்கிக் காத்ததாயிற்று. மனமும் முகமும் கையும் ஒருதொழிலைச்செய்ததால், மற்றக்கை தொழிலின்றி மருங்கிலே கிடந்தது. இது இலே இந்தக்கை மாயிருண்ணூல மறுவின்றி விளங்கப் பல்கதிர் விரிந்தமுகத்திற்கு ஏற்றதொழில் செய்ததாயிற்று.

ஒருகை அங்குசம் கடாவ ஒருகை நலம் பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇயது - ஒருகையானது தோட்டியைச் செலுத்த அதற்கு இணையாகிய கையானது நன்மை பொருந்திய ஆடையையுடைய தொடையின்மேலே கிடந்தது,

முன் வேழமேல்கொண்டு என்றமையால், அதற்கு இயைய இவ்வாறு கூறினார். தம்மை வழிபடுவோரிடத்திற் செல்லுங்கால் யானைமேற்கொண்டு சென்று அருள்செய்தல் இயல்பாகலால், இக்கைகள் காதலினுவந்து வரங்கொடுத்த முகத்துக்கு ஏற்ற தொழில் செய்தமை அறிக.

இருகை ஐயிருவட்டமொடு எஃகு வலம் திரிப்ப - இரண்டுகைகள் அழகிய பெரிய பரிசையோடு வேலாயுதத்தை வலமாகச் சுழற்ற,

அசுரர்கள் வந்து வேள்வியை அழியாமல் அவர்களை ஓட்டும்பொருட்டு இவைகளைச் சுழற்றுதலால், இக்கைகள் வேள்வியோர்க்கும் முகத்துக்கு ஏற்றவாறறிக.

ஒருகை மார்பொடு விளங்க ஒருகை தாரொடு பொலிய - (முனிவர்களுக்கு உரையிறந்த பொருளை உணர்த்தும்போது) ஒருகையானது மார்பினுடனே விளங்க அதற்கு இணையாகிய கை மார்பிலே தாழ்ந்த மாலையோடு சேர்ந்து அழகுபெற,

மார்பினொடு விளங்குதல் மௌனமுத்திரைகாட்டி என்க. அது “இருவரு முணரா வண்ண லேனவெள் ளெயிநி யாமை—சிரநிரை யனந்த கோடி தினைத்திடு முரத்திற் சீர்கொள்—கரதல மொன்று சேர்த்தி மோனமுத் திரையைக் காட்டி—பொருக ணஞ் செயலொன் தின்றி யோகுசெய் வாரி லுற்றான்.” என்னும் கந்தபுராணச் செய்யுளால் அறிக. கடவுள் தாமே மௌன முத்திரைகாட்டி அமர, மாணாக்கர்களுக்கு ஆனந்தமயமாகிய உள்ளொளி நிறையும் என்க. இக்கைகள் எஞ்சிய பொருளை விளக்கும் முகத்திற்கு ஏற்றவாறறிக.

ஒரு கை தொடியொடு மீமிசைக் கொட்பக் கீழ்வீழ் ஒருகை பாடு இன் படு மணி இரட்ட - ஒருகையானது தொடியுடனே மேலே சுழன்று களவேள்வியை வேட்கும் முத்திரை கொடுக்கக் கீழ் விழுந்த மற்றக் கையானது ஓசை இனிதாகிய அசைகின்ற மணியை மாறியொலிக்கப்பண்ணை,

இந்தக்கைகள் களவேள்வி வேட்கும் முகத்திற்கு ஏற்ற மைகாண்க.

ஒரு கை நீல் நிற விசம்பின் மலி துளி பொழிய ஒரு கை வான் அரமகளிர்க்கு வதுவை சூட்ட - ஒருகையானது நீல் நிறத்தையுடைய முகிலினாலே மிகுந்த மழையைப் பெய்விக்க அதற்கு இணையாகிய கையானது

சுவர்க்கத்திலுள்ள தெய்வப்பெண்களுக்கு மணமாலை யைச் சூட்ட,

வள்ளிநாயகியோடு நகையமர்ந்த முகம் உலகத்திற்கு இல் வாழ்க்கையை நிகழ்த்துவிப்பது ஆதலால், அவ்வில்வாழ்க்கை நிகழ்த்துதற்கு மழையைப் பெய்தது ஒருகை. மற்றொருகை இல் வாழ்க்கை நிகழ்த்தற்பொருட்டு மணமாலையைச் சூட்டிற்று எனவறிக.

ஆங்கு அப்பன்னிருகையும் பாற் பட இயற்றி - அப் படியே அந்தப் பன்னிரண்டு கைகளும் முகத்தின்பகு திப்பும்படி தொழில் செய்து,

அந்தரப் பல்லியம் கறங்க - தேவ தூந்துபி ஒலிக்கவும்,
திண் காழ் வயிர் எழுந்து இசைப்ப - திண்ணிய வை ரத்தையுடைய கொம்புகள் மிக்கொலிக்கவும்,

உரம் தலைக்கொண்ட உரும் இடி முரசமொடு வால் வளை நால - வலிமையைத் தன்னிடத்திலே கொண்ட இடியினது இடிப்புப்போலும் முரசத்தோடு வெள்ளிய சங்குகள் முழங்கவும்,

பல் பொறி மஞ்ஞை வெல் கொடி அகவ - பல பீலி யையுடைய மயிலானது (தமது ஆணையினாலே)வென்று எடுத்த கொடியிலே ஒலிக்கவும்,


விசம்பு ஆறாக விரை செலல் முன்னி - ஆகாயமே வழியாக விரைந்த செலவை மேற்கொண்டு,

ஓங்கு உலகம் புகழ்ந்த உயர் விழுச் சீர் அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பு - நன்மையோங்கிய மேன்மக்

கள் புகழ்ந்த உயர்வாகிய சிறப்புப் பொருந்திய கீர்த்
தியையுடைய திருச்செந்தூருக்கு எழுந்தருளுதலும்
அவருக்கு நிலைபெற்ற குணம்.

யானையின்மேல் அசையும்படி ஏறி, தொழில்செய்து, ஒலி
க்கவும் மிக்கொலிக்கவும் முழங்கவும் ஒலிக்கவும் மேற்கொ
ண்டு, திருச்செந்தூருக்கு எழுந்தருளுதலும் அவருக்கு நிலைபெ
ற்ற குணம் என முடிக்க.

அதா அன்று - அதுவன்றி,



மூன்றாவது

திருவாவினன்குடி



சீரை தைஇய வடுக்கையர் சீரொடு
வலம்புரி புரையும் வானரை முடியினர்
மாசற விமைக்கு முருவினர் மானி
னுரிவை தைஇய வுன்கெடு மார்பி
னென்பெழுந் தியங்கு மியாக்கையர் நன்பகற்
பலவுடன் கழிந்த வுண்டிய ரிகலொடு
செற்ற நீக்கிய மனத்தின ரியாவதுங்
கற்றோ ரறியா வறிவினர் கற்றோர்க்குத்
தாம்வரம் பாகிய தலைமையர் காமமொடு
கடுஞ்சினங் கடிந்த காட்சிய ரிடும்பை
யாவது மறியா வியல்பினர் மேவரத்
துனியில் காட்சி முனிவர் முற்புகப்
புகைமுகந் தன்ன மாசி றூவுடை

முகைவா யவழிந்த தகைசுழா கத்துச்
 செவிநேர்பு வைத்த செய்வுறு திவவி
 னல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்
 மென்மொழி மேவல ரின்னரம் புளா
 நோயின் நியன்ற யாக்கையர் மாவி
 னவிர்தளிர் புரையு மேனிய ரவிர்தொறும்
 பொன்னுரை கடுக்குந் திதலைய ரின்னகைப்
 பருமந் தாங்கிய பணிந்தேந் தல்குன்
 மாசின் மகளிரொடு மறுவின்னி விளங்கக்
 கடுவோ டொடுங்கிய தூம்புடை வாலெயிற்
 றழலென வுயிர்க்கு மஞ்சவரு கடுந்திறற்
 பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப்
 புள்ளணி நீள்கொடிச் செல்வனும் வெள்ளேறு
 வலவயி னுயரிய பலர்புகழ் திணிதோ
 ஞமையமர்ந்து விளங்கு மிமையா முக்கண்
 மூவெயின் முருக்கிய முரண்மிகு செல்வனு
 நூற்றுப்பத் தடுக்கிய நாட்டத்து நூறுபல்
 வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்
 தீரிரண் டேந்திய மருப்பி னெழினடைத்
 தாழ்பெருந் தடக்கை யுயர்த்த யானை
 யெருத்த மேறிய திருக்கிளர் செல்வனு
 நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇய
 வுலகங் காக்கு மொன்றுபுரி கொள்கைப்
 பலர்புகழ் மூவருந் தலைவ ராக
 வேமுறு ஞாலந் தன்னிற் றேன்றித்
 தாமரை பயந்த தாவி னாழி

நான்முக வொருவற் சுட்டிக் காண்வரப்
 பகலிற் றேன்று மிகலில் காட்சி
 நால்வே நியற்கைப் பதினொரு மூவரோ
 டொன்பதற் நிரட்டி யுயர்நிலை பெற்றீயர்
 மீன்பூத் தன்ன தோன்றலர் மீன்சேர்பு
 வளிகிளர்ந் தன்ன செலவினர் வளியிடைத்
 தீயெழுந் தன்ன திறலினர் தீப்பட
 வருமிடித் தன்ன குரலினர் விழுமிய
 வுறுகுறை மருங்கிற்றம் பெறுமுறை கொண்மா
 ரந்தரக் கொட்பினர் வந்துடன் காணத்
 தாவில் கொள்கை மடந்தையொடு சின்ன
 ளாவி னன்குடி யசைதலு முரியனதா அன்று.

இதன்போரூள்.

சீரரைதைஇய என்பது தோடுத்தி உரியன் என்னும்
 வரையும் ஒருதோடர்.

சீரரை தைஇய உடுக்கையர் - மரவுரியை உடையாகச்
 செய்த உடையினையுடையவரும்,

சீரொடு வலம்புரி புரையும் வால் நரை முடியினர் -
 அழகோடு (வடிவாலும் நிறத்தாலும்) வலம்புரிச் சங்
 கைப்போலும் வெள்ளிய நரைமுடியினையுடையவரும்,

மாசு அற இமைக்கும் உருவினர்-(எக்காலத்தும் நீரா
 டுதலால்) அழுக்கற விளங்கும் வடிவினையுடையவரும்,

மானின் உரிவை தைஇய ஊன் கெடு மார்பின் என்பு
 எழுந்து இயங்கும் யாக்கையர் - மானோரூல் போர்த்த

(விரதங்களால் பட்டினியிருத்தல்பற்றி) தசைகெடுகின்ற மார்பில் எலும்புகள் கோவை தோன்றி விளங்கும் உடம்பினையுடையவரும்,

போர்த்த மார்பு என்க.

நன்பகல் பல உடன் கழிந்த உண்டியர் - (எப்பொருளையும் துகர்த்தற்கு) நன்றாகிய பகற்பொழுதுகள் பல வுஞ்சேரக் கழிந்த உணவினையுடையவரும்,

இகலொடு செற்றம் நீக்கிய மனத்தினர் - மாறுபாடுடனே செற்றத்தையும் போக்கிய மனசினையுடையவரும்,

செற்றமாவது நெடுங்காலம் நிகழும் பகைமை.

கற்றோர் யாவதும் அறியா அறிவினர்-பலவற்றையுங்கற்றவர் சிறிதும் அறியாத அறிவினையுடையவரும்,

கற்றோர்க்குத் தாம் வரம்பாகிய தலைமையர் - பலவற்றையுங்கற்றவருக்குத் தாம் எல்லையாகிய தலைமையையுடையவரும்,

கல்விக் கரைகண்டவர் என்பது கருத்து.

காமமொடு கடுஞ்சினம் கடிந்த காட்சியர் - ஆசையுடனே கடிய சினத்தையும் போக்கிய அறிவினையுடையவரும்,

சினமாவது கோபத்தின்பின் சிறுபொழுது நிற்பது.

இடும்பை யாவதும் அறியா இயல்பினர் - (தவத்திலே சரீரம் வருந்தினும்) மனவருத்தம் சிறிதும் அறியாத இயல்பினையுடையவருமாகிய,

துணி இல் காட்சி முனிவர் மே வர முற்புக - (ஒருவ ரோடும்) வெறுப்பில்லாத நல்லறிவீனையுடைய முனிவர்கள் (திருவுளம்) பொருந்துதல் வரும்படி முன்னே செல்லவும்;

புகை முகந்து அன்ன மாசு இல் தூ உடை - புகையை முகந்தாற்போன்ற (தெய்வத்தன்மையால்) அழுக்கேறாத பரிசுத்தமாகிய உடையினையும்,

முகை வாய் அவிழ்ந்த தகை சூழ் ஆகத்து - முகை வாய் நெகிழ்ந்த மாலை சூழ்ந்த மார்பினையுமுடைய,

மெல் மொழி மேவலர் - (எக்காலத்தும்) மெல்லிய வார்த்தை சொல்லுதலைப் பொருந்திய கந்தருவர்கள்,

நோய் இன்று இயன்ற யாக்கையர் - (மனிதருக்கு உரிய) நோய் இல்லையாகும்படி நிருமித்த உடம்பினையுடையவரும்,

மாவின அவிர் தளிர் புரையும் மேனியர் - மாவினது விளங்குகின்ற தளிரைப்போலும் நிறத்தினை யுடையவரும்,

அவிர் தொறும் பொன்னுரை கடுக்கும் திதலையர் - விளங்குந்தோறும் பொன்னுரை விளங்கினுற்போலும் தேமலையுடையவருமாகிய,

இன்னகைப் பருமம் தாங்கிய பணிந்து ஏந்து அல்குல் - இனிமையாகிய ஒளியையுடைய பருமத்தையணிந்த (தாழவேண்டும் இடம்) தாழ்ந்து (உயரவேண்டும் இடம்) உயர்ந்த அல்குலையுடைய,

பருமம் பதினான்கு கோவைமணி.

மாசு இல் மகளிரோடு - குற்றம் இல்லாத கந்தரு
வப் பெண்களுடனே,

செவி நேர்பு வைத்த செய்வு உறு திவனின் நல் யாழ்
நவின்ற நயன் உடை நெஞ்சின் - எஃகு செவியினாலே
(சுருதியை) அளந்து நரம்பைக் கட்டின சுற்றுதலுறும்
வார்க்கட்டினையுடைய நன்மையாகிய யாழின் இசை
யிலே பயின்ற இனிமை பொருந்திய மனசினாலே;

மறு இன்றி விளங்க. இன் நரம்பு உளர - (இசைநூ
லின் விதித்த முறைமை) குற்றமின்றி விளங்கும்படி
இனிய நரம்பை வாசிக்கவும்,

கடுவோடு ஒடுங்கிய தூம்பு உடை வால் எயிற்று -
நஞ்சுடனே (உறைக்குள்ளே) கிடந்த துளையினையுடைய
வெள்ளிய பற்களையும்,

மிடற்றில் நஞ்சு தம்மிடத்தே தோன்றுதலால் கடுவோடு
என்றார். பற்கள் காளி, காளாத்திரி, யமன், யமதுதி என
நான்காம்.

அழலென உயிர்க்கும் அஞ்சு வரு கடுந்திறல் - நெரு
ப்பென்று சொல்லும்படி நெட்டுயிர்ப்புக் கொள்ளும்
(கண்டவர்களுக்கு) அச்சந்தோன்றும் கடிய வலிமையி
னையுமுடைய,

பாம்பு படப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ் சிறைப்
புள் அணி நீள் கொடி - பாம்பு சாகும்படி அடிக்கும்

பலவரிகளையுடைய வளைந்த சிறகினையுடைய கருடனை
அணிந்த நீண்ட கொடியினையும்,

நாற் பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇய உலகம்
காக்கும் ஒன்று புரி கொள்கைச் செல்வனும் - பெரு
மையாகிய (இந்திரன் யமன், வருணன் குபேரன்) என்
னும் நான்கு தேவர்களுடைய நன்மையாகிய நகரங்களி
னாலே நிலைபெற்ற உலகத்தைக் காக்கும் ஒரு தொழி
லையே விரும்பிய கோட்பாட்டையுமுடைய விஷ்ணு
மூர்த்தியும்,

வலவயின் வெள் ஏறு உயரிய - வெற்றிக் களத்திலே
வெள்ளிய இடபக்கொடியை எடுத்த

உமை அமர்ந்து விளங்கும் - உமாதேவி ஒருபாகத்
திலே பொருந்தி விளங்குகின்ற

பலர் புகழ் திணி தோள் இமையா முக்கண் - பலரும்
புகழ்கின்ற திண்ணிய தோளினையும் இதழ் குவியாத
மூன்று கண்களையுமுடைய

மூவெயில் முருக்கிய முரண் மிகு செல்வனும் - முப்
புரத்தையும் அழித்த வலிமை மிகுந்த பரமசிவனும்,

எடுத்த பரமசிவன், விளங்குகின்ற பரமசிவன், உடைய
பரமசிவன் என்க.

நூற்றுப் பத்து அடுக்கிய நாட்டத்து - ஆயிரங் கண்
களையும்;

நூறு பல் வேள்வி முற்றிய வென்று அடு கொற்ற
த்து - நூறுகிய பலயாகங்களைச் செய்து முடித்ததி

னாலே பெற்ற (பகைவரை) வென்று கொல்கின்ற வெற்றியினையுமுடைய

ஏந்திய ஈரிரண்டு மருப்பின் எழில் நடைத் தாழ்பெருந் தடக்கை உயர்த்த யானை எருத்தம் ஏறிய திருக்களர் செல்வனும் - (தலைகள்) ஏந்திய நான்குகோடுகளையும் அழகிய நடைமையுமும் (நிலத்திலே) கிடக்கின்ற பெரிய வளைவினையுடைய கையையும் உடைத்தாகிய (யாவராலும்) உயர்த்துச் சொல்லப்பட்ட வெள்ளையானையின் கழுத்தில் ஏறிய அழகு விளங்குகின்ற இந்திரனும்,

பலர் புகழ் மூவரும் தலைவராக - பலரும் புகழ்கின்ற (அயன் அரி அரன் என்னும்) மூவரும் தத்தமக்கு உரிய தொழில்களை (முன்போலச் செய்து) தலைவராகவேண்டி,

முருகக்கடவுள் அசுரரைக் கொன்று தேவரைக் காத்துத் தெய்வயானையம்மையைத் திருமணஞ் செய்தபோது, தமது திருக்கையிலிருந்த வேலை நோக்கி, நமக்கு இவைகளெல்லாம் தந்தது இவ்வேல் என்று திருவாய்மலர்ந்தருள, அருகில் இருந்த பிரமதேவர் இவ்வேலுக்கு இந்நிலை என்னால் வந்தது என்றார். முருகக்கடவுள், நங்கையில் வேலுக்கு நீ கொடுக்க ஒருசத்தி உண்டா என்று கோபித்து, இப்படிச் சொல்லிய நீ பூமியிற்செல்வாய் என்று சபித்தருளினார். அவ்வாறே பிரமதேவர் படைத் தற்றொழிலைத் தவிர்ந்து, பூமியிற்சென்றார். அங்நனமாகவே, மற்றை இருவருக்கும் காத்தற்றொழிலும் அழித்தற்றொழிலும் இலவாயின. இதுபற்றியே மூவருந்தலைவராக என்றார்.

ஞாலந் தன்னில் தோன்றி ஏ முறும் தாமரை பயந்த ஊழித் தாவு இல் நான்முக ஒருவர் சுட்டி - பூமியின்கண்ணே தோன்றிய மயக்கமுறுகின்ற (விஷ்ணுமூர்த்தி

யுடைய) உந்தியங்கமலம் பெற்ற ஊழிக்காலத்தில் கெடுதலில்லாத நான்கு முகங்களையுடைய பிரமதேவரை (பழைய நிலையிலே நிறுத்த) நீனைந்து,

பகலில் தோன்றும் இகல் இல் காட்சி நால் வேறு இயற்கைப் பதினொரு மூவரோடு - (ஒருபொருள் பலவா மாறு) பகுக்கும்போது வேறுபடத்தோன்றும் தம்முள் மாறுபாடு இல்லாத அறிவினையுடைய நான்காகிய வேறுபாட்டியல்பினையுடைய முப்பத்து மூவரோடு,

ஆதித்தன் உருத்திரன் வசு மருத்துவன் எனப்படும் நான்குகூற்றுப் பொருள்களுள் ஒவ்வொன்றைப் பலவாகப் பகுக்குங்கால், முறையே பன்னிரண்டு பதினொன்று எட்டு இரண்டு ஆகப் பகுக்கப்பட்டு முப்பத்துமூன்றாய் விரிதலால்; இவ்வாறு கூறினார். பதினொருமூன்று பதினொன்றலாகிய மூன்று என விரியும். ஆதித்தர் பன்னிருவர், உருத்திரர் பதினொருவர், வசுக்கள் எண்மர், மருத்துவர் இருவர் என்றுணர்க.

ஒன்பதிற்றிரட்டி உயர்நிலை பெற்றீயர் - பதினெண்வகையாகிய உயர்ந்த நிலைபெற்ற கணங்களுள்,

பதினெண் கணங்களாவார், தேவர் சித்தர் அசுரர் தைத்தியர் கருடர் கின்னரர் நிருதர் கீம்புருடர் கந்தருவர் இயக்கர் விஞ்சையர் பூதர் பைசாசர் அந்தரர் முனிவர் உரகர் ஆகாசவாசிகள் போகபூமியர்கள் என இவர்.

மீன் பூத்து அன்ன தோன்றலர் - நகூத்திரங்கள் பூத்தாற்போன்ற தோற்றத்தையுடையர்களாகியும்,

மீன் சேர்பு வளி கிளர்ந்து அன்ன செலவினர் - கடலினிடத்தே சேர்ந்து காற்று எழுந்தாற்போன்ற செல்லினையுடையவர்களாகியும்,

மீன் என்பது அது உலவும் இடமாகிய கடலுக்கு ஆதலால் ஆகுபெயர்.

வளியிடைத் தீ எழுந்து அன்ன திறலினர் - காற்றிடத்தே நெருப்பு எழுந்தாற்போன்ற வலியினையுடையவர்களாகியும்,

தீப் பட உரும் இடித்து அன்ன குரலினர் - நெருப்புப் பிறக்கும்படி இடி இடித்தாற்போன்ற குரலினையுடையவர்களாகியும்,

காண் வர - அழகோடு (கூடி) வரவும்;

தம் விழுமிய பெறுமுறை குறைவுறும் மருங்கிற் கொண்மார் - தங்கள் சிறந்த தொழில்களை (முன்போல்) பெறுமுறைமையைக் குறைவேண்டி நின்றுபெறுங்கூற்றினாலே பெறும்பொருட்டு,

அந்தரக் கொட்பினர் உடன் வந்து காண் - ஆகாயத்திலே திரிதலையுடையவர்களாய் ஒருங்கே வந்து காணும்படியாக,

தாவு இல் கொள்கை மடந்தையொடு ஆவினன் குடிசின்னாள் அசைதலும் உரியன் - கெடுதலில்லாத கற்பினையுடைய தெய்வயானையம்மையொடு திருவாவினன் குடியின்கண்ணே சிலநாள் எழுந்தருளியிருத்தலும் உரியர்.

அயன் அரி அரன் என்னும் மூவரும் தத்தமக்கு உரிய தொழில்களைச் செய்து தலைவராக வேண்டி, பிரமதேவரைப் பழைய நிலையிலே நிறுத்த நினைந்து, விஷ்ணுமூர்த்தியும் பரம்

சிவனும் இந்திரனும் முனிவர்கள் முன்னே செல்லவும், கந்தருவர்கள் கந்தருவப்பெண்களோடு இனிய நரம்பை வாசிக்கவும், முப்பத்து மூவரோடு பதினெண் கணங்களும் கூடிவரவும் தங்கள் சிறந்த தொழில்களைப் பெறுமுறைமையைக்குறைவேண்டி நின்று பெறுங்கூற்றினாலே பெறும்பொருட்டு ஒருங்கு வந்து காணும்படியாகத் திருவாவினன்குடியிலே எழுந்தருளியிருத்தலும் உரியர் என முடிக்க.

அதா அன்று - அதுவன்றி,

—o—o—o—

நான்காவது

திருவேரகம்.



இருமூன் நெய்திய வியல்பினின் வழா அ
 திருவார்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
 யறுநான் கிரட்டி யிளமை நல்லியாண்
 டாநினிற் கழிப்பிய வறனவில் கொள்கை
 மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்
 திருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல
 வொன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ணூண்
 புலராக் காழகம் புலர வுடஇ
 யுச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்
 தாநெழுத் தடக்கிய வருமறைக் கேள்வி
 நாவியன் மருங்கி னனிலப் பாடி.
 விரையுறு நறுமல ரேந்திப் பெரிதுவந்
 தேரகத் துறைதலு முரியன தாஅன்று.

இதன்பொருள்.

இருமூன்று என்பது தோடேத்து உரியன்
என்னும் வரையும் ஒரு தோடர்.

இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது - (ஒதல்
ஒதுவித்தல் வேட்டல் வேட்பித்தல் ஈதல் ஏற்றல் என்
னும்) ஆறாகிய (நன்மை) பொருந்திய இலக்கணத்தின்
வழுவாமல்,

இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல் குடி - (தாயும்
தந்தையும் ஆகிய) இருவர் குலத்தையும் (உலகத்தார்)
நன்று என்று மதித்த பலவாய் வேறுபட்ட பழைய
குடியிலே பிறந்த

அறு நான்கு இரட்டி யாண்டு நல்லிளமை ஆறினில்
கழிப்பிய - நாற்பத்தெட்டுவருடத்து நன்மையாகிய
இளமையை (வேதங்கூறிய பிரமசரிய) நெறியிலே
போக்கிய

அறன் நவில் கொள்கை - தருமநூலை (எப்பொழு
தும்) கூறுகின்ற கோட்பாட்டினையும்

மூன்று வகைக் குறித்த முத்தீச் செல்வத்து - (சது
ரமும் முக்கோணமும் வில்வடிவுமாகிய) மூன்றுவகை
யாகக் குறிக்கப்பட்ட (ஆகவரீயம் தகூறிணக்கினி காரு
கபத்தியம் என்னும்) மூன்றக்கினியினால் உண்டாகும்
செல்வத்தினையும்

ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ணூண் இருபி
றப்பாளர் - (மூன்று நூல்கொண்டு மூன்று புரியாக்கு

தலால்) ஒன்பதாகிய நூலைத் தன்னிடத்தே கொண்ட ஒருபுரி மூன்றாகிய நுண்ணிய உபவீதத்தையுமுடைய பிராமணர்கள்;

பிறந்த பிராமணர்கள், போக்கிய பிராமணர்கள் என்க.

பொழுது அறிந்து - (தாங்கள் வழிபடுங்) காலத்தை அறிந்து

புலராக் காழகம் புலர உடஇ - (ஸ்நானம் பண்ணித்) தோய்த்து உலராத புடைவையை (உடம்பிலே கிடந்து) உலரும்படி உடுத்து,

அரு மறை ஆறெழுத்து அடக்கிய கேள்வி - அரு மையாகிய வேதத்திலே சொல்லப்பட்ட ஆறு அக்ஷரத்தைத் தன்னிடத்தடக்கிய மந்திரத்தை

நா இயல் மருங்கில் நவிலப் பாடி - நாக்குப் புடை பெயரும் அளவிலே பயில உச்சரித்து,

விரை உறு நறுமலர் ஏந்தி - (பின்னர்) வாசம் மிகுந்த நன்மையாகிய பூக்களை எடுத்து அருச்சித்து,

உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து நுவல - தலையிலே குவித்த கையினையுடையவர்களாய் தம்மைப் புகழ்ந்து துதிக்க;

பெரிது உவந்து ஏரகத்து உறைதலும் உரியன் - மிக மகிழ்ந்து திருவேரகத்தின்கண்ணே எழுந்தருளியிருத்தலும் உரியர்.

பிராமணர்கள் அறிந்து, உடுத்து, உச்சரித்து, எடுத்து அரு
ச்சித்து, தம்மைப் புகழ்ந்து துதிக்க; மகிழ்ந்து திருவேரகத்
தின் கண்ணே எழுந்தருளியிருத்தலும் உரியர் எனமுடிக்க.

அதா அன்று - அதுவன்றி,

—o—o—o—

ஐந்தாவது

குன்றுதொருடல்.



பைங்கொடி நறைக்கா யிடையிடுபு வேல
னம்பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடு
வெண்கூ தாளந் தொடுத்த கண்ணிய
னறுஞ்சாந் தணிந்த கேழ்கிளர் மார்பிற்
கொடுந்தொழில் வல்விற் கொலைஇய காணவர்
நீடமை விளைந்த தேக்கட் டேறற்
குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து
தொண்டகச் சிறுபறைக் குரவை யயர
விரலுளர்ப் பவிழ்ந்த வேறுபடு நறுங்காற்
குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி
யிணைத்த கோதை யணைத்த கூந்தன்
முடித்த குல்லை யிலையுடை நறும்பூச்
செங்கான் மரா அத்த வாலிண ரிடையிடுபு
சுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை
திருந்துகா ழல்கு றிளைப்ப வுடிஇ
மயில்கண் டன்ன மடநடை மகளிரொடு
செய்யன் சிவந்த வாடையன் செவ்வரைச்

செயலைத் தண்டளிர் துயல்வருங் காதினன்
 கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்
 குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்
 றகரன் மஞ்ஞையன் புகரில் சேவலங்
 கொடிய நெடியன் ரொடியணி தோள
 னரம்பார்த் தன்ன வின் குரற் ரொகுதியொடு
 குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயன்
 மருங்கிற் கட்டிய நிலனேர்பு துகிலினன்
 முழவுறழ் தடக்கையி னியல வேந்தி
 மென்றோட் பல்பிணை தழீஇத்தலைத் தந்து
 குன்றுதோ றுடலு நின்றதன் பண்பே யதா அன்று.

இதன்பொருள்.

பைங்கொடி என்பது தோடேத்துப் பண்பே
 என்னும் வரையும் ஒருதோடர்.

நறும் சாந்து அணிந்த கேழ் கிளர் மார்பின் கொ
 டும் தொழில் வல் வில் கொலைஇய கானவர் - நறிய சந்
 தனத்தைப் பூசிய நிறம் விளங்கும் மார்பினையுடைய
 கொடிய தொழிலையுடைய வலிமையாகிய வில்லினாலே
 கொலை செய்த வேடர்கள்,

மார்பினையுடைய வேடர்கள் என்க.

நீடு அமை விளைந்த தேக்கள் தேறல் குன்றகச் சிறுகு
 டிக் கிளையுடன் மகிழ்ந்து - நீண்ட மூங்கிலிலே இருந்து
 முற்றின தேறை செய்த கட்டெளிவை மலையிடத்துச்
 சிற்றூரிலிருக்கும் சுற்றத்துடனே உண்டு மகிழ்ந்து,

விரல் உளர்ப்ப அவிழ்ந்த வேறுபடு நறும் கால்-விரற்
றலையினாலே வலிய மலர்ந்தமையால் வேறுபடுகின்ற
மணம் பொருந்திய தாளினையுடைய

உளர்ப்ப என்பதன்கணீற்றகரம் விகாரத்தாற் றெக்கது.

குண்டு சுணை பூத்த வண்டு படு கண்ணி இணைத்த
கோதை அணைத்த கூந்தல் - ஆழமாகிய சுணையிலே
பூத்த வண்டு விழுகின்ற அரும்புகளினாலே தொடுக்கப்
பட்ட மாலையை அணிந்த அளகத்தையும்

தாளையுடைய அரும்புகள் என்க.

முடித்த குல்லை இலை உடை நறும் பூ செங்கால்
மராஅத்த வால் இணர் இடை இடுபு சுரும்பு உணத்
தொடுத்த பெரும் தண் மாத் தழை - இலையைத் தலையி
லையுடைய கஞ்சாவையும் இலையையுடைய நறிய பூக்க
ளையும் செவ்விய காலையுடைய கடம்பினிடத்தனவா
கிய வெள்ளிய பூங்கொத்துக்களை நடுவே வைத்து வண்
டுகள் தேனை உண்ணும்படி தொடுத்த பெரிய குளிர்
ந்த அழகிய தழையை

குல்லை என்பதற்கு இப்பொருள் “கஞ்சங் குல்லை கஞ்சா
வாகும்.” என்னும் திவாகரச் சூத்திரத்தால் அறிக.

காழ் திருந்து அல்குல் திளைப்ப உடஇ - வடங்கள்
திருந்தும் அல்குலிடத்தே அசையும்படி உடுத்தா,

மயில் கண்டு அன்ன மடநடை மகளிரொடு - சாயலு
டைமையால் மயில் காணப்பட்டாற்போன்ற மடப்பம்
பொருந்திய ஒழுக்கத்தையுமுடைய பெண்களோடும்,

உடலு என்னும் வினையெச்சம் அன்ன என்னும் பெயரெச் சத்தோடு முடிந்தது. அளகத்தையும் ஒழுக்கத்தையுமுடைய பெண்கள் என்க.

தொண்டகச் சிறுபறைக் குரவை அயர - தங்கள் குறிஞ்சி நிலத்திற்குரிய தொண்டகமாகிய சிறிய பறையி னது தாளத்திற்கிசையக் குரவைக் கூத்தாட,

குரவைக்கூத்து இதுவென்பது “குரவைக் கூத்தே கை கோத் தாடல்.” என்னும் திவாகரச் சூத்திரத்தால் அறிக.

வேலன் பைங்கொடி அம் பொதிப் புட்டில் விரைஇ நறைக்காய் இடை இடுபு குளவியொடு வெண்கூதாளம் தொடுத்த கண்ணியன் - படிமத்தான் பச்சிலைக்கொடியினாலே அழகிய பொதிதலை உடைய தக்கோலக்காயை க்கலந்து சாதிக்காயை நடுவே இட்டு மலைப்பச்சையோடு வெண்டாளியையும் கூதாளியையுந் தொடுத்த மாலையைச் சூடி,

வடிவினாற் புட்டில் போன்ற தக்கோலக்காயைப் புட்டிலென ஆகுபெயராற் கூறினார். நறு மணமுடைமையால் சாதிக் காய் நறைக்காய் எனப்பட்டது.

செய்யன் - செந்நிறத்தை உடையராய்,

சிவந்த ஆடையன் - சிவந்த ஆடையை உடுத்து,

செவ்வரைச் செயலைத் தண்டளிர் துயல்வரும் காதி னன்-செவ்விய அரையினையுடைய அசோகினது குளிர் ந்த தளிர் அசையும் காது பொருந்தி,

கச்சினன் - கச்சைக் கட்டி,

கழலினன் - கழலை அணிந்து,

செச்சைக் கண்ணியன் - வெட்சிமாலையைச் சூடி,

குழலன் - குழலை ஊதி,

கோட்டன் - கொம்பைக் குறித்து,

குறும் பல்லியத்தன்-சிறிய வாத்தியங்களை இயம்பி,

தகரன் - ஆட்டுக்கடாவைப் பின்னிட்டு,

மஞ்ஞையன் - மயிலின்மேலேறி,

புகர் இல் சேவல் அம் கொடியன் - குற்றமில்லாத
கோழிக்கொடியை உயர்த்து,

நெடியன் - (பிள்ளையாய் இராமல்) நெடுக வளர்ந்து,

தொடி அணி தோளன் - தோளிலே தொடியை
அணிந்து,

மருங்கில் கட்டிய குறும்பொறிக் கொண்ட - இடை
யிலே இறுகக் கட்டிய உதரபந்தனத்தின்மேலே உடுப்ப
தாக உட்கொண்ட

நிலன் நேர்பு நறும் தண் சாயல் துகிலினன் - (நாலவி
ட்டமையால்) நிலத்தைப் பொருந்திய நறிய குளிர்ந்த
மென்மையையுடைய புடைவையை உடுத்து,

நரம்பு ஆர்த்து அன்ன இன் குரல் தொகுதியொடு
தலைத் தந்து - யாழ்நரம்பு ஆரவாரித்தாற் போன்ற
இனிய மிடற்றோசையையுடைய பாடுமகளிரது கூட்ட
த்துடனே திரிந்து,

மென்றோட் பல்பிணை முழவு உறழ் தடக்கையின்
தழீஇ இயல ஏந்தி - மெல்லிய தோளையுடைய மான்பி
ணைபோலும் பலபெண்களை முழவைப்போலும் தம்மு
டைய பெரிய கையினாலே தழுவிப் பொருந்தும்படி
எடுத்துக்கொண்டு,

குன்றுதோறு ஆடலும் நின்ற தன் பண்பு - மலைகள்
தோறும் சென்று விளையாடுதலும் தமக்கு நிலைநின்ற
குணமாம்.

வேடர்கள் உண்டு மகிழ்ந்து, பெண்களோடும் குரவைக்
கூத்தாட; சூடி, உடையராய், உடுத்து, காது பொருந்தி, கட்டி,
அணிந்து, சூடி, ஊதி, குறித்து, இயம்பி, பின்னிட்டு, ஏறி, உய
ர்த்து, வளர்ந்து, அணிந்து, உடுத்து, திரிந்து, பெண்களைத் தழுவி
எடுத்துக்கொண்டு, மலைகள் தோறும் சென்று விளையாடுதலும்
தமக்கு நிலைநின்ற குணமாம் என முடிக்க.

அநா அன்று - அதுவன்றி,

—o—o—o—

ஆ ரு வ து

பழ மு தி ர் சோ வல.



சிறுதினை மலரொடு விரைஇ மறியறுத்து
வாரணக் கொடியொடு வயிற்பட நீரீஇ
யூரூர் கொண்ட சீர்கெழு விழவினு
மார்வல ரேத்த மேவரு நிலையினும்
வேலன் றைஇய வெறியயர் களனுங்
காடுங் காவுங் கவின்பெறு துருத்தியும்

யாறுங் குளனும் வேறுபல் வைப்புஞ்
 சதுக்கமுஞ் சந்தியும் புதுப்பூங் கடம்பு
 மன்றமும் பொதியினுங் கந்துடை நிலையினு
 மாண்டலைக் கொடியொடு மண்ணி யமைவா
 நெய்யோ டையவி யப்பியை துரைத்துக்
 குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி
 முரண்கொ ளுருவி னிரண்டுடையுடிகிச்
 செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி
 மதவலி நிலைஇய மாத்தாட் கொழுவிடைக்
 குருதியொடு விரைஇத் தூவெள் ளரிசி
 சில்பலிச் செய்து பல்பிரப் பிரீஇச்
 சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப்
 பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை
 துணையுற வறுத்துத் தூங்க நாற்றி
 நளிமலைச் சிலம்பி னன்னகர் வாழ்த்தி
 நறம்புகை யெடுத்துக் குறிஞ்சி பாடி
 யிமிழிசை யருவியோ டின்னியங் கறங்க
 வருவப் பல்பூத் தூஉய் வெருவரக்
 குருதிச் செந்தினை பரப்பிக் குறமகண்
 முருகிய நிறுத்து முரணின ருட்க
 முருகாற்றுப் படுத்த வருகெழு வியனக
 ராடுகளஞ் சிலம்பப் பாடிப் பலவுடன்
 கோடுவாய் வைத்துக் கொடுமணி யியக்கி
 யோடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி
 வேண்டுநர் வேண்டியாங் கெய்தினர் வழிபட
 வாண்டாண் டுறைதலு மறிந்த வாறே

யாண்டாண் டாயினு மாகக் காண்டக
 முந்துநீ கண்டுழி முகனமர்ந் தேத்திக்
 கைதொழுஉப் பரவிக் காலுற வணங்கி
 நெடும்பெருஞ் சிமயத்து நீலப் பைஞ்சுனை
 யைவரு ளொருவ னங்கை யேற்ப
 வறுவர் பயந்த வாறமர் செல்வ
 வால்கெழு கடவுட் புதல்வ மால்வரை
 மலைமகண் மகனே மாற்றோர் கூற்றே
 வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ
 விழையணி சிறப்பிற் பழையோள் குழவி
 வாறோர் வணங்குவிற் றுணைத் தலைவ
 மாலே மார்ப நூலறி புலவ
 செருவி ளொருவ பொருவிநன் மள்ள
 வந்தணர் வெறுக்கை யறிந்தோர் சொன்மலை
 மங்கையர் கணவ மைந்த ரேறே
 வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ
 குன்றங் கொன்ற குன்றாக் கொற்றத்து
 விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ
 பலர்புகழ் நன்மொழிப் புலவ ரேறே
 யரும்பெறன் மரபிற் பெரும்பெயர் முருக
 நசையினர்க் கார்த்து மிசைபே ராள
 வலந்தோர்க் களிக்கும் பொலம்பூட் சேளய்
 மண்டமர் கடந்தநின் வென்றூ டகலத்துப்
 பரிசிலர்த் தாங்கு முருகெழு நெடுவேள்
 பெரியோ ரேத்தும் பெரும்பெய ரியவுள்
 சூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி

போர்மிசு பொருந குரிசிலு மெனப்பல
 யானறி யளவையி னேத்தியா னாது
 நின்னளந் தறிதன் மன்னுயிர்க் கருமையி
 னின்னடி யுள்ளி வந்தன னின்னெடு
 புரைகுந ரில்லாப் புலமை யோயெனக்
 குறித்தது மொழியா வளவையிற் குறித்துடன்
 வேறுபல் லுருவிற் குறும்பல் கூளியர்
 சாறயர் களத்து வீறுபெறத் தோன்றி
 யளியன் றானே முதுவா யிரவலன்
 வந்தோன் பெருமநின் வண்புகழ் நயந்தென
 வினியவு நல்லவு நனிபல வேத்தித்
 தெய்வஞ் சான்ற திறல்விளங் குருவின்
 வான்றோய் நிவப்பிற் றுன்வந் தெய்தி
 யணங்குசா லுயர்நிலை தழீஇப் பண்டைத்தன்
 மணங்கமழ் தெய்வத் திளநலங் காட்டி
 யஞ்ச லோம்புமதி யறிவனின் வரவென
 வன்புடை நன்மொழி யனை இ விளிவின்
 றிருணிற முநீர் வளைஇய வுலகத்
 தொருநீ யாகத் தோன்ற விழுமிய
 பெறலரும் பரிசி னல்குமதி பலவுடன்
 வேறுபஃ றுகிலி னுடங்கி யகில்கமந்
 தார முழுமுத லுருட்டி வேரந்
 பூவுடை யலங்குசினை புலம்பவேர் கீண்டு
 வின்பொரு நெடுவரை பரிதியிற் றெடுத்த
 தண்கமழ் மலரிருல் சிதைய நன்பல
 வாசினி முதுசுளை கலாவ மீமிசை

நாக நறுமல ருதிர யுகமொடு
 மாமுக முசுக்கலை பணிப்பப் பூதாத
 லிரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று
 முத்துடை வான்கோடு தழீஇத் தத்தூற்று
 நன்பொன் மணிநிறங் கிளரப்பொன் கொழியா
 வாழை முழுமுத றுமியத் தாழை
 யிளநீர் விழுக்குலை யுதிரத் தாக்கிக்
 கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற
 மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக்
 கோழி வயப்பெடை யிரியக் கேழலோ
 டிரும்பனை வெளிற்றின் புன்சா யன்ன
 குருஉமயி ரியாக்கைக் குடாவடி யுளியம்
 பெருங்கல் விடரனைச் செறியக் கருங்கோட்
 டாமா நல்லேறு சிலைப்பச் சேணின்
 ற்பூமென விழிதரு மருவிப்
 பழமுதிர் சோலை மலைகிழ வோனே.

இதன்பொருள்.

சிறுதினை என்பது தோடுத்துக் கந்துடை நிலையினும்
 என்பது வரையும் ஒருதோடர்.

சிறுதினை மலரொடு விரைஇ மறி அறுத்து - சிறிய
 திணையரிசியைப் பூக்களுடன் கலந்து (பிரப்பரிசியாக
 வைத்து) மறியை அறுத்து,

வாரணக் கொடியொடு வயிற்பட நீரீஇ - கோழிக்
 கொடியுடனே தாம் அவ்விடத்தில் நிற்கும்படி நிறுத்தி,

ஊர் ஊர் கொண்ட சீர் கெழு விழவினும் - ஊர்
தோறும் ஊர் தோறும் எடுத்துக் கொண்ட சிறப்புப்
பொருந்திய திருவிழாவினும்,

ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும் - தம்மேல் அன்பு
டையவர்கள் துதித்தலால் (தமது திருவுளம்) விரும்
பிய இடத்திலும்,

வேலன் தைஇய வெறி அயர் களனும் - படிமத்தான்
செய்த வெறியாடுகளத்திலும்,

முருகக்கடவுளுக்கு அடையாளமாக வேலைக்கொண்டு திரி
தலால் படிமத்தானே வேலன் என்றார்.

காடும் - காட்டிலும்,

காவும் - சோலையிலும்,

கவின் பெறு தருத்தியும் - அழகு பொருந்திய ஆற்
றிடைக் குறையிலும்,

யாறும் - நதிகளிலும்,

குளனும் - குளங்களிலும்,

வேறு பல் வைப்பும் - (முற்கூறிய ஊர்களினன்றி)
வேறுபல ஊர்களிலும்,

சதுக்கமும் - நாற் சந்தியிலும்,

சந்தியும் - முச்சந்தி ஐஞ்சந்தியிலும்,

புதுப்பூங் கடம்பும் - புதுமையாகிய பூக்களையுடைய
கடம்பிலும்,

மன்றமும் - ஊருக்கு நடுவே எல்லாரு மிருக்கும்
மரத்தடியிலும்,

பொதியினும் - அம்பலத்திலும்,

கந்து உடை நிலையினும்-ஆத்தீண்டு குற்றியையுடைய
இடத்திலும்,

(உறைதலும் உரியன்) - எழுந்தருளி யிருத்தலும்
உரியர்.

ஆண்டலை என்பது தோடேத்து உறைதலும்
என்னும் வரையும் ஒருதோடர்.

ஆண்டலைக் கொடியொடும் அமைவர மண்ணி - கோ
ழிக்கொடியுடனே பொருந்த அலங்கரித்து,

ஆண்டலைக்கொடி என்பதற்குப் பேய்முதலியன பலிதாக
ராமல் தலை ஆண்மகன்றலையும் உடல் பறவை வடிவுமாக எழு
திய கொடி என்று பொருள் கூறினும், பொருந்தும்.

நெய்யோடு ஐயவி அப்பி ஐது உரைத்து - நெய்யு
டனே வெண்சிறுகடுகையும் (நெற்றியிலே) அப்பி (மந்
திரத்தைத்) தோன்றாமல் உச்சரித்து,

குடந்தம் பட்டு - நான்குவிரல் மடக்கிப் பெருவிரல்
நிறுத்தி மார்பிடை வைத்து,

கொழு மலர் சிதறி - அழகிய பூக்களைத் தூவி,

முரண் கொள் உருவின் இரண்டு உடை உடலி - தம்
முண் மாறுகொண்ட வடிவினையுடைய இரண்டுபுடை
வைகளை (உள்ளொன்று புறம்பொன்றாக) உடுத்து,

செந் நூல் யாத்து - சிவந்த நூலினாலே (கையிலே காப்புக்) கட்டி,

வெண் பொரி சிதறி - வெள்ளிய பொரியைத் தூவி,

மத வலி நிலைஇய மாத் தாள் கொழு விடைக் குருதி யொடு விரைஇத் தூ வெள் அரிசி சில் பலிச் செய்து - மிகுதியாகிய வலிமை நிலைபெற்ற பெரிய காலையுடைய கொழுவிய கடாவினது உதிரத்துடன் பிசைந்து தூய வெள்ளை யரிசியைச் சிறு பலியாக இட்டு,

பல்பிரப்பு இரீஇ - பல பிரப்புக்களையும் வைத்து,

பிரப்பாவது இதுவென்பது “கொள்கல மொன்றிற் குறு ணியாகப்—பல்லுணவு பெய்து பாரிப்பது பிரப்பே” என்னுந் திவாகரச்சூத்திரத்தாலுணர்க.

சிறு பசுமஞ்சளொடு நறு விரை தெளித்து - சிறிய பசுமஞ்சளுடனே நறிய சந்தன முதலியவற்றையுந் தெளித்து,

விரை ஆகுபெயர்.

பெரும் தண் கணவீரம் நறுந் தண் மாலை துணை உற அறுத்துத் தூங்க நாற்றி - பெரிய குளிர்ந்த செவ்வலரி மாலையையும் நன்மையாகிய குளிர்ந்த பிற மாலைகளையும் இணையொக்க அறுத்து அசையத் தூக்கி,

நளி மலைச் சிலம்பின் நன்னகர் வாழ்த்தி - செறிந்த மலைப்பக்கத்திலுள்ள நன்மையாகிய ஊர்களைப் (பசியும் பிணியும் பகையும் நீங்குக வென்று) வாழ்த்தி,

நறும் புகை எடுத்துக் குறிஞ்சிபாடி-நறியதூபங்கொடுத்து அந்நிலத்துக்குரிய குறிஞ்சிப் பண்ணைப்பாடி,

இமிழ் இசை அருவியொடு இன் இயம் கறங்க - முழங்குகின்ற ஓசையையுடைய அருவியுடனே இனியவாத்தியங்கள் ஒலிக்க,

உருவப் பல்பூத் தூய் - நிறத்தினையுடைய பல பூக்களையும் தூவி,

வெருவரக் குருதிச் செந்தினை பரப்பி - (கண்டவர்களுக்கு) அச்சந்தோன்றும்படி இரத்தம் அளைந்த சிவந்த தினையைப் பரப்பி,

குறமகள் - குறப் பெண்ணைவள்,

முருகியம் நிறுத்து - தொண்டகப் பறையை வாசிக்கப்பண்ணி,

முரணினர் உட்க முருகு ஆற்றுப் படுத்த உருகெழுவியன் நகர் - (ஆத்திகருக்கு) மாறுபடுதலையுடைய நாத்திகர்கள் அஞ்சும்படி முருகக்கடவுளாகிய தாம் வரும் பொருட்டு வழிப்படுத்திய அச்சம் பொருந்திய பெருமையாகிய ஊரின் கண்ணே,

ஆத்திகர் இவர் நாத்திகர் இவரென்பது “பொன்னுலகம் வெந்நரகம் புண்ணியபா வம்புரிவார்—நின்மலனு முண்டென்று நிச்சயித்தா - நிந்நிலைமை—யாத்திகரே யார்கண்டா ரம்மைப் பலமென்பார்—நாத்திகரென் றேயுளத்து னாடு” என்னும் வெண்பாவால் அறிக. குறப்பெண்ணைவள் அலங்கரித்து, அப்பி உச்சரித்து, வைத்து, தூவி, உடுத்து, கட்டி, தூவி, இட்டு, வைத்து, தெளித்து, தூக்கி, வாழ்த்தி, பாடி, ஒலிக்கத்தூவி, பரப்பி, வாசிக்கப்பண்ணி, வழிப்படுத்திய ஊர் என முடிக்க.

ஆடு களம் சிலம்பப் பாடி - அவ்வெறியாடுகளம் ஆர
வாரிக்க (அதற்கு ஏற்பனவற்றைப்) பாடி,

கோடு பல உடன் வாய் வைத்து - கொம்புகள் பல
வற்றையும் சேர ஊதி,

கொடு மணி இயக்கி - கொடியமணியை ஒலிப்பித்து,
ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி - (வலிமை)
நீங்காத பிணிமுகம் என்னும் பட்டத்தையுடைய யா
னையை வாழ்த்தி,

பூட்கைப் பிணிமுகம் என்பதற்கு யானையையும் மயிலையும்
எனப் பொருளுரைப்பினும் பொருந்தும்.

வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட - தம்
மைவிரும்புகின்றவர்கள் வரங்களை விரும்பியபடியே
பெற்று நின்று வழிபட,

ஆண்டு ஆண்டு உறைதலும்(உரியன்)-அவ்விடத்திலே
(அவரை)ஆட்கொண்டு எழுந்தருளியிருத்தலும் உரியர்.

ஊரின்கண்ணே பாடி, ஊதி, ஒலிப்பித்து, வாழ்த்தி வழி
பட, ஆட்கொண்டு எழுந்தருளியிருத்தலும் உரியர் என முடிக்க.

அறிந்த என்பது தோடுத்து அளவையில் என்னும்
வரையும் ஒருதோடர்.

அறிந்த ஆறே ஆண்டு ஆண்டு ஆயினும் ஆக-(நான்
உனக்கு) அறிவித்த படியே அவ்வவ்விடங்களிலே ஆயி
னுமாக (பிறவிடங்களிலே ஆயினுமாக)

அறிவித்த எனற்பாலது பிறவினைப் பொருளுரைத்தும்
விவ்விசுதி கெட்டு அறிந்த என்றாயிற்று. “நடுவின்றி நன்பொ

ருள் வெஃகிற் சூடிபொன்றிக்—சூற்றமு மாங்கே தரும்.” என்னுந் திருக்குறளினுள் பொன்றுவித்து எனற்பாலது பொன்றி என்றாயவாறுபோல. இவ்வாறு வருவனவற்றை வடநூலார் அந்தர்ப்பாவிதணிச்சு என்பர். உம்மை ஐயவும்மை.

முந்துநீ கண்டுழிக் காண் தக முகன் அமர்ந்து ஏத்தி - முற்பட நீ கண்டபொழுது அழகு தகும்படி முகமலர்ந்து துதித்து,

முருகக்கடவுளது தெய்வத்தன்மையைக் கண்டபொழுது அச்சமின்றி நின்றல்வேண்டுமென்பார் முகனமர்ந்து என்றார்.

கை தொழுஉப் பரவி-பின் புகையைத் தலையிலே சூவித்து வாழ்த்தி,

கால் உற வணங்கி - பின்பு அவருடைய திருவடிகள் (உன்னுடைய தலையிலே) படும்படி வணங்கி,

நெடும் பெரும் சிமயத்து நீலப் பைஞ் சனை - நெடிய பெரிய இமயமலைச் சாரலிலிருக்கின்ற கருங்குவளைகளையுடைய பசிய சரவணப் பொய்கையானது,

ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப - (பிருதிவி அப்புத்தேயு வாயு ஆகாயம் என்னும்) ஐவருள் ஒருவனாகிய அக்கினிதேவனது அழகிய கையினின்றுத் தன்னிடத்தே ஏற்க,

பஞ்சபூதங்களும் பிரமா விஷ்ணு உருத்திரன் மகேசுரன் சதாசிவன் என்னும் பஞ்சகர்த்தாக்களையும் தெய்வமாக உடைமையால், அவ்வொற்றுமைபற்றி அவைகளை ஐவர் என்றார். சிவனது நெற்றிக்கண்ணினின்றும் தோன்றிய தீப்பொறிகளாறையும் அக்கினிதேவன் கங்கையிலே கொண்டுசென்றுய்ப்ப அது

சரவணப் பொய்கையிலே யிட்டமைபற்றி ஒருவனங்கையேற்ப
என்றார்.

அறுவர் பயந்த ஆறு அமர் செல்வ - கார்த்திகைப்
பெண்களறுவர் பாலூட்டி வளர்த்த ஆறுவடிவங்களும்
(உமாதேவி யெடுக்கும்பொழுது) ஒன்றாய் இசைந்த
செல்வரே,

ஆல் கெழு கடவுள் புதல்வ-கல்லால மரநிழலின் கீழே
(தக்ஷிணமூர்த்தியாயிருந்த) பாமசிவனுடைய புதல்வரே,

மால் வரை மலைமகள் மகனே - பெருமையாகிய மூங்
கில்களையுடைய இமயமலையரசனுக்கு மகளாகிய உமா
தேவியினுடைய குமாரரே,

மாற்றோர் கூற்றே - பகைவராகிய அசுரர்களுக்கு
யமனே,

போர் வெல் வெற்றிக் கொற்றவை சிறுவ - (மகிடா
சுரனை) யுத்தத்திலே வென்ற வெற்றியினையுடைய தூர்க்
கைக்குப் புதல்வரே,

இழை அணி சிறப்பிற் பழையோள் குழவி - ஆப
ரணத்தை அணிந்த சிறப்பையுடைய காடுகிழாளது
குமாரரே,

காடுகிழாள் என்பது இக்காலத்தே காடுகாள் என மருவி
ந்து இவனும் சிவனுடைய சத்தியாதலால் இவள் குழவி என்றார்.

வணங்கு வில் வானோர் தானைத் தலைவ - வளைந்த வில்
லினையுடைய தேவசேனாதிபதியே,

மாலையார்ப - மாலையை யணிந்த மார்பினையுடையவரே,

நூல் அறி புலவ - (வேதாகமமுதலிய எல்லா) நூல்
களையும் உணர்ந்த பண்டிதரே,

செருவில் ஒருவ - போர்த்தொழிலிலே ஒருவராய்
நிற்பவரே,

பொரு விறல் மள்ள - பொருகின்ற வெற்றியினை யு
டைய இளையவரே,

அந்தணர் வெறுக்கை - (உயிர்கள்மேல்) அழகிய
தண்ணளியையுடையவர்களுக்குச் சேமநிதியே,

அறிந்தோர் சொல் மலை - (வேதாகமமுதலிய சாத்தி
ரங்களை) அறிந்த மெய்யறிவுடையவர்களாலே சொல்ல
ப்படும் புகழாகிய மலையையுடையவரே,

அசையாமையும் பெருமையும்பற்றி அப்புகழ் மலையாக
உருவகஞ் செய்யப்பட்டது. சொன்மலை அன்மொழித்தொகை.

மங்கையர் கணவ - (தெய்வயானையம்மை வள்ளிநா
யகியென் னும்) பெண்களுக்கு நாயகரே,

மைந்தர் ஏறே - வலிமையுடையாருக்கு இடபமே,

வேல் கெழு தடக்கைச் சால் பெருஞ் செல்வ - வே
லாயுதம் பொருந்திய பெருமையாகிய கையினை யுடைய
நிறைந்த பெருஞ்செல்வரே,

குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து விண்பொரு
நெடு வரைக் குறிஞ்சிக் கிழவ - கிரவுஞ்ச கிரியைப்
பிளந்த குறையாத வெற்றியையுடைய தேவருலகத்
தைப் பொருந்திய நெடிய மலைகளையுடைய குறிஞ்சி
நிலத்திற்கு உரியவரே,

பலர் புகழ் நன்மொழிப் புலவர் ஏறே - பலரும் புகழ்கின்ற நன்மையாகிய சொற்களையுடைய பரசமய பண்டிதர் (களாகிய யானை) களுக்குச் சிங்கவேறு போல்பவரே,

பெறல் அரும் மரபிற் பெரும் பெயர் முருக - பிறராலே பெறுதலரிய முறைமையினையுடைய பெரும் பொருளாகிய வீட்டினையுடைய முருகரே,

பெயரென்றது பொருள் பெற்ற பெயர். அதனையுடைய பொருளைப் பெயரென்றார்.

நசையினர்க்கு ஆர்த்தும் பேர் இசை ஆள - (அவ்வீட்டின்மேல்) ஆசையுடையவர்களுக்கு அதனை நுகர்விக்கும் பெரிய புகழை ஆளுதலுடையவரே,

அலந்தோர்க்கு அளிக்கும் (சேஎய்) - (பிறராலே) இடுக்கப்பட்டு வந்தவர்களுக்கு அருள் செய்யுஞ் சேயே,

மண்டு அமர் கடந்த வென்று ஆடு நின் அகலத்துப் பொலம் பூட்சேஎய் - மிக்குச் செல்கின்ற போர்களை முடித்த வென்று ஆடுகின்ற உம்முடைய மார்பினிடத்தே பொன்னாலாகிய ஆபரணங்களை அணிந்த சேயே,

பரிசிலர்த் தாங்கும் உரு கெழு நெடு வேள் - இரப்பவரை (வேண்டுவன கொடுத்துப்) பாதுகாக்கும் நிறம் பொருந்திய நெடிய வேளே,

பெரியோர் ஏத்தும் பெரும் பெயர் இயவுள் - (தேவர்களும் முனிவர்களுமாகிய) பெரியவர்கள் துதிக்கும் பெரிய திருநாமத்தையுடைய கடவுளே,

சூர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி - சூசனு
டைய குலத்தை நாசமாக்கிய வலிமையினால் உண்டா
கிய மதவலி என்னும் பெயரையுடையவரே,

போர் மிகு பொருந - யுத்தத்தில் மிக்க திண்ணியரே,
சூரிசில் - பெருமையிற் சிறந்தவரே,

என யான் அறி அளவையினும் ஆனது பல ஏத்தி -
என்று நான் உனக்கு அறிவித்த அளவினாலும் (நீயறிந்த
அளவினாலும்) நீங்காது பல்வற்றையுங் கூறிப்புகழ்ந்து,

சூரிசிலுமென்ற உம்மை அளவையின் என்பதனோடு கூட்
டப்பட்டது.

நின் அளந்து அறிதல் மன் உயிர்க்கு அருமையின்
கின் அடி உள்ளி வந்தனன் நின்னொடு புரைகுநர் இல்
லாப் புலமையோய் எனக் குறித்தது மொழியா அள
வையில் - உம்முடைய தன்மைகளெல்லாவற்றையும்
முற்ற அளவிட்டு அறிதல் நிலைபெற்ற உயிர்களுக்கு அரி
தாகையால் உம்முடைய திருவடியைப் (பெறல்வேண்டு
மென்று) நினைந்து வந்தேன் உம்மோடு ஒப்பவர் இல்
லாத மெய்ஞ்ஞானத்தையுடையவரே என்று நீ கருதிய
வீடுபேற்றை விண்ணப்பஞ் செய்வதற்கு முன்னே,

குறித்து என்பது தோடுத்து ஏத்தி என்னும்
வரையும் ஒருதோடர்.

வேறு பல் உருவிற் குறும் பல் கூளியர் உடன் குறி
த்து - வெவ்வேறுகிய பல வடிவினை உடைய சிறிய பல
ராகிய பரிசனர்கள் சேரக் கருதி,

சாறு அயர் களத்து வீறு பெறத் தோன்றி - திருவிழாவை எடுத்த களத்திலே தாங்கள் பொலிவு பெறத் தோன்றி,

பெரும முதுவாய் இவரால் நின் வண் புகழ் நயந்து இனியவும் நல்லவும் நனி பல ஏத்தி வந்தோன் அளியன் தானே என - பெருமையை உடைய சுவாமி அறிவு முதிர்ந்த வாயினையுடைய புலவனொருவன் உம் முடைய வளம் பொருந்திய புகழை விரும்பிக் (கேட்டோர்களுக்கு) இனியனவும் உறுதி பயப்பனவுமாக மிக்க பலவற்றை வாழ்த்தி வந்தான் ஆதலால் அவன் உம்மாலே காக்கப்படத்தக்கவன் என்று கூற,

பரிசனர்கள் கருதித் தோன்றிக் கூற என முடிக்க.

தெய்வம் என்பது தோடுத்து நல்குமதி

என்னும் வரையும் ஒருதோடர்.

தெய்வம் சான்ற திறல் விளங்கு உருவின் வான் தோய் நிவப்பின் தான் வந்து எய்தி - தெய்வத்தன்மை அமைந்த வலிமை விளங்கும் வடிவையும் ஆகாயத்தைத் தீண்டும் உயர்ச்சியையுமுடைய தாம் வந்துசேர்ந்து,

அணங்கு சால் உயர்நிலை தழீஇ - (கண்டவர்களுக்கு) அச்சம் பொருந்துந் தெய்வத்தன்மையை உள்ளடக்கிக் கொண்டு,

மணம் கமழ் தெய்வத்துப் பண்டைத் தன் இளநலம் காட்டி - வாசம் கமழ்கின்ற தெய்வத்தன்மையை

உடைய முன்பு உண்டாகிய தம்முடைய இனைய வடிவத்தைக் காட்டி,

நின் வரவு அறிவல் அஞ்சல் ஒம்பு மதி என அன்பு உடை நல் மொழி அனேஇ - (முத்திபெற நினைந்து வந்த) நின்வரவை யாம் அறிவேம் (அது உனக்கு எய்துதல் அரிதென்று) அஞ்சுதலைப் பரிகரி என்று உன் மேல் அன்பினையுடைய நல்ல வார்த்தைகளைப் பலதரமும் கலந்து பேசி,

மதி முன்னிலையசைச்சொல்.

இருள் நிற முந்நீர் வனேஇய உலகத்து ஒரு நீ ஆக விளிவு இன்று தோன்ற - இருண்ட நிறத்தையுடைய கடல்சூழ்ந்த உலகத்தின்கண்ணே நீ யொருவனே (பிறருக்கு வீடளித்தற்கு உரியவ) னாகக்கேடின்றித் தோன்றும்படி.,

இன்றி என்பது இன்று எனத் திரிந்து நின்றது.

விழுமிய பெறல் அரும் பரிசில் நல்கும் மதி - சிறப்பினையுடைய பிறராலே பெறுதற்கரிய திருவருளாகிய பரிசிலைத் தந்தருளுவார்.

மதி படர்க்கையின் வருதல் புறனடையாற் கொள்க.

பலவுடன் என்பது தோடுத்து மலைகிழவோனே

என்னும் வரையும் ஒருதோடர்.

வேறு பல் துகிலின் பலவுடன் நூடங்கி - வேறுபட்ட பலவாகிய துகிற்கொடிகள் போலத் தாம் பலவுங் கூட அசைந்து,

அகில் சமந்து - அகில்களை மேலே கொண்டு,

ஆர முழு முதல் உருட்டி - சந்தனமாகிய பெரிய
மரங்களைத் தள்ளி,

வேற் பூ உடை அலங்கு சினை புலம்ப வேர் கீண்டு -
சிறுமூங்கிலினது பூவை உடைய அசைகின்ற கொம்பு
கள் தனிப்ப வேரைப் பிளந்து,

விண் பொரு நெடுவரைப் பரிதியின் தொடுத்த தண்
கமழ் மலர் இரூல் சிதைய - ஆகாயத்தைத் தீண்டுகின்ற
நெடிய மலையிடத்தே சூரியனது மண்டலத்தைப் போல
வைக்கப்பட்ட குளிர்ச்சியையுடைய மணக்கின்ற பெ
ரிய தேன்கூடுகள் கெடுக்கும்படிக்கும்,

நன் பல ஆசினி முது சுளை கலாவ - நன்மையாகிய
பல ஆசினிகளுடைய முற்றிய சுளைகள் தம்மிடத்தே
கலக்கும்படிக்கும்,

மீ மிசை நாக நறு மலர் உதிர-மலையினது உச்சியில்
உண்டாகிய சுரபுன்னையின் நறிய பூக்கள் உதிரும்
படிக்கும்,

யுகமொடு மா முக முசுக்கலை பணிப்ப - கருங்கூர்
குடனே கருமையாகிய முகத்தையுடைய ஆண் முசுக்
களும் நடுங்கும்படிக்கும்,

பூ ததல் இரும் பிடி குளிர்ப்ப வீசி-புகர் பொரு
ந்திய மத்தகத்தையுடைய பெரிய பிடிகள் குளிரும்படி
க்கும் வீசி,

பெரும் களிற்று முத்து உடை வான் கோடு தழீஇ -
பெரிய யானையினது முத்தையுடைய பெரிய கொம்பு
களை உள்ளடக்கி,

நன் பொன் மணி நிறம் கிளரத் தத்துற்று - நன்மை
யாகிய பொன்னும் இரத்தினமும் நிறம் விளங்கும்படி
மேலே கொண்டு குதித்து,

பொன் கொழியா - (பொடியாகிய) பொன்னைக்
கரை யொதுக்கி,

வாழை முழு முதல் துமியத் தாழை இளநீர் விழுக்
குலை உதிரத் தாக்கி - வாழையினது பெரிய முதல்
துணியும்படிக்கும் தெங்கினது சிறப்புப் பொருந்திய
இளநீர்க்குலைகள் உதிரும்படிக்கும் மோதி,

கறிக்கொடிக் கருந்துணர் சாய - மிளகுகொடியினது
கரிய பூங்கொத்துக்கள் சாயும்படிக்கும்,

பொறிப் புற மடநடை மஞ்ஞை பலவுடன் கோழி
வயப்பெடைவெரீஇ இரிய - பீலி பொருந்திய இடத்
தையும் மடப்பம்பொருந்திய நடையையுமுடைய மயி
ல்கள் பலவற்றோடு வலிமையாகிய கோழிப்பெடைகள்
அஞ்சி ஓடும்படிக்கும்,

கேழலோடு வெளிற்றின் இரும்பனைப் புன்சாய்
அன்ன குருஉமயிர் யாக்கைக் குடாவடி உளியம் பெ
ருங்கல் விடர் அனைச் செறிய-ஆண்பன்றியுடனே உள்
ளே வெளிற்றினையுடைய பனையினது புல்லிய செறும்
பைப்போன்ற கருநிறம் பொருந்திய மயிரினையுடைய சரீ

ரத்தையும் வளைந்த வடிவினையுமுடைய கரடிகள் பெரிய கல் விண்ட முளைகளிலே சேரும்படிக்கும்,

கருங் கோட்டு ஆமா நல்லேறு சிலைப்ப - கரிய கொம்புகளையுடைய நன்மையாகிய ஆண்காட்டாக்கள் முழங்கும்படிக்கும்,

சேண் நின்று இழுமென இழிதரும் அருவி - மலையுச்சியில் நின்றும் இழுமென்னும் ஓசை படக் குதிக்கும் அருவிகளையுடைய,

அசைந்து மேலேகொண்டு, தள்ளி, பிளந்து, கெடும்படிக்கும் கலக்கும்படிக்கும் உதிரும்படிக்கும் நடுங்கும்படிக்கும் குளிரும்படிக்கும் வீசி, உள்ளடக்கி, குதித்து, ஒதுக்கி, மோதி, சாயும்படிக்கும் ஒடும்படிக்கும் சேரும்படிக்கும் முழங்கும்படிக்கும் குதிக்கும் அருவிகள் என முடிக்க.

பழமுதிர்சோலை மலை கிழவோன் - பழமுதிர்சோலை மலைக்கு உரியவராகிய அம்முருகக்கடவுள் என்றவாறு.

பழமுதிர்சோலை மலைகிழவோன் என உடம்பொடுபுணர்த்த மையால், பழமுதிர்சோலையின்கண்ணே எழுந்தருளியிருத்தலும் உரியர் என முன்னர்க் கூட்டிக்கொள்க. உடம்பொடுபுணர்த்தல் என்பது ஒருத்தி. அது தொல்காப்பியமரபியலிற் காண்க.

இதனது தாற்பரியம்.

சுப்பிரமணியசுவாமியுடைய திருவடிகளைச் சிந்திக்கும் தலைமைபெற்ற உள்ளத்துடனே புண்ணியங்களை விடாதுசெய்யும் கோட்பாட்டினாலே விளையாகின்ற மெய்ஞ்ஞானத்தைச் சாதித்து அத்திருவடிக் கீழ் இருக்கும் நெறியை நீ விரும்பினாயானால், நீ முற்பிறப்பிலே

நினைந்து செய்த புண்ணியங்களினாலே அநித்தியமாகிய இம்மை மறுமையின்பங்கள் பலவற்றையும் உவர்க்கின்ற நன்மையாகிய மனசிலே கிளர்ந்த இனிமையாகிய இந்த மோகூவிச்சையினாலே சிவஞானம் இப்போதே வாய்க்க அது காரணமாக முத்தியைப்பெறுவாய். நீ பரமசற்குருநாதராகிய அக்கடவுளை அடைந்து வழிபட்டே அதனைப் பெறவேண்டுகையால், அவர் விசேஷமாக எழுந்தருளியிருக்கும் புண்ணியஸ்தலங்களைச் சொல்வேன்; கேள். அவர் திருப்பரங்குன்றின் கண்ணே எழுந்தருளியிருத்தலும் உரியர்: அதுவன்றி, திருச்செந்தூருக்கு எழுந்தருளுதலும் அவருக்கு நிலைபெற்ற குணம்: அதுவன்றி, திருவாவினன்குடியின் கண்ணே எழுந்தருளியிருத்தலும் உரியர்; அதுவன்றி, திருவேரகத்தின்கண்ணே எழுந்தருளியிருத்தலும் உரியர்: அதுவன்றி, மலைகள்தோறும் விளையாடுதலும் தமக்கு நிலைநின்ற குணமாம்; அதுவன்றி, ஊர்தோறும் ஊர்தோறும் எடுத்துக்கொண்ட திருவிழாவினும், தம்மேல் அன்புடையவர்கள் துதித்தலால் தமது திருவுளம் விரும்பிய இடத்திலும், படிமத்தான் செய்த வெறியாடுகளத்திலும், காட்டிலும், சோலையிலும், ஆற்றிடைக்குறையிலும், நதிகளிலும், குளங்களிலும், வேறுபல ஊர்களிலும், நாற்சந்தியிலும் முச்சந்தி ஐஞ்சந்திகளிலும், கடம்பிலும், ஊருக்கு நடுவே எல்லாருமிருக்கும் மரத்தடியிலும், அம்பலத்திலும், ஆத்தீண்டுருற்றியையுடைய இடத்திலும், எழுந்தருளியிருத்தலும் உரியர்: அதுவன்றி, குறப்பெண்ணைவள் தாம் வரும்பொருட்டு

வழிப்படுத்திய ஊரின்கண்ணே தம்மை விரும்புகின்றவர்கள் வரங்களை விரும்பியபடியே பெற்றுநின்று வழிபட அவ்விடத்திலே அவரை ஆட்கொண்டு எழுந்தருளியிருத்தலும் உரியர்: நான் உனக்கு அறிவித்தபடியே அவ்வவ்விடங்களிலே ஆயினுமாக பிறவிடங்களிலே ஆயினுமாக; முற்பட நீ கண்டபொழுது முகமலர்ந்து துதித்து, பின்பு கையைத் தலையிலே குவித்து வாழ்த்தி, பின்பு அவருடைய திருவடிகள் உன்னுடைய தலையிலே படும்படி வணங்கி,—என்று நான் உனக்கு அறிவித்த அளவினாலும் நீ அறிந்த அளவினாலும் நீங்காது பலவற்றையுங்கூறிப் புகழ்ந்து, உம்முடைய தன்மைகளில் லாவற்றையும் முற்ற அளவிட்டறிதல் உயிர்களுக்கு அரிதாகையால் 'உம்முடைய திருவடியைப் பெறல்வேண்டுமென்று நினைந்து வந்தேன் உம்மோடு ஒப்பவர் இல்லாத மெய்ஞ்ஞானத்தையுடையவரே' என்று நீ கருதிய வீடுபேற்றை விண்ணப்பஞ் செய்வதற்கு முன்னே, அவருடைய பரிசனர்கள் சேரக்கருதித் தோன்றி, 'சுவாமி அறிவு முதிர்ந்த வாயினையுடைய புலவனொருவன் உம்முடைய புகழை விரும்பிக் கேட்டோர்களுக்கு இனியனவும் உறுதிபயப்பனவுமாக மிக்கபலவற்றை வாழ்த்தி வந்தான் ஆதலால் அவன் உம்மாலே காக்கப்படத்தக்கவன்' என்று கூற, பழமுதிர்சோலைமலைக்கு உரியவராகிய அம்முருகக்கடவுள் வந்து சேர்ந்து அச்சம் பொருந்தும் தெய்வத்தன்மையை உள்ளடக்கிக்கொண்டு, தம்முடைய இளையவடிவத்தைக் காட்டி 'முத்திபெற நினைந்து வந்த நின் வரவையாம் அறிவேம்

அது உனக்கு எய்துதல் அரிதென்று அஞ்சுதலைப் பரிசுரி' என்று உன்மேல் அன்பினையுடைய நல்லவார்த்தைகளைப் பலதரமும் கலந்துபேசி, உலகத்தின்கண்ணே நீ யொருவனே பிறருக்கு வீடளித்தற்கு உரியவனாகக் கேடின்றித் தோன்றும்படி திருவருளாகிய பரிசிலைத் தந்தருளுவார் என்பதாம்.

இதனால், முத்தியைப் பெற்றவனொருவன் பெறுதற்குப் பக்குவமாகிய ஓரிரவலனைப் பெறும்பொருட்டு முருகக்கடவுளிடத்தே வழிப்படுத்ததாக இப்பிரபந்தம் செய்யப்பட்டமை தெளிக.

திருமுருகாற்றுப்படையுரை முற்றிற்று.



நேரிசைவெண்பாடி.

குன்ற மெறிந்தாய் குரைகடலிற் சூர்ச்சிறந்தாய்
புன்றலைய பூதப் பொருபடையா—யென்று
மினையா யழகியா யேறுர்ந்தா னேறே
யுனையாயென் னுள்ளத் துறை.

குன்ற மெறிந்ததுவுங் குன்றப்போர் செய்ததுவு
மன்றங் கமரரிடர் தீர்த்ததுவு—மின்றென்னைக்
கைவிடா நின்றதுவுங் கற்பொதுட்பிற காத்ததுவு
மெய்விடா லீரன்கை வேல்.

வீரவே றுரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
 தீர்வேல் செவ்வே டிருக்கைவேல்—வாரி
 குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்புங் குன்றுந்
 துளைத்தவே லுண்டே துணை.

இன்ன மொருகா லெனதிடும்பைக் குன்றுக்குக்
 கொன்னவில்வேற் சூர்தடிந்த கொற்றவா—முன்னம்
 பனிவேய் நெடுங்குன்றம் பட்டுருவத் தொட்ட
 தனிவேலை வாங்கத் தகும்.

உன்னை யொழிய வொருவரையு நம்புகிலேன்
 பின்னையொருவரையான் பின்செல்லேன்—பன்னிருகைக்
 கோலப்பா வாணோர் கொடியவினை தீர்த்தருளும்
 வேலப்பா செந்திவாழ் வே.

அஞ்ச முகந்தோன்றி லாறு முகந்தோன்றும்
 வெஞ்ச மரந்தோன்றில் வேறேன்று—நெஞ்சி
 லொருகா னினைக்கி லிருகா லுந் தோன்று
 முருகாவென் றேதுவார முன்.

முருகனே செந்தி முதல்வனே மாயோன்
 மருகனே யீசன் மகனே—யொருகைமுகன்
 நம்பியே நின்னுடைய தண்டைக்கா லெப்பொழுது
 நம்பியே கைதொழுவே னான்.

வேலமயிலுந்துணை.

